

மணித்தாய் நாடும் மறுதன் ஓட்டும்

எழுதியவர்

சுதூதமிழ்ப் புலவர்
மு.நல்லகம்பி



T.894.811,
17

NAL



MANNITTAI NATUM MARATHAN OTTAMUM

மணித்தாய் நாடும் மரதன் ஒட்டமும்

வட்டுக்கோட்டை NALATAMPY- M
முதுதமிழ்ப்புலவர் மு. நல்லதம்பி

Mother Lanka and
Marathon Relay



318380

BY

Muthu Tamil Pulavar
M. NALLATHAMBY
Vaddukoddai.

318380

எமக்குந் தமிழறவுறுத்தருளிய அருட்பெருங்குரவர்
உயர்திரு. தென்கோவை ச. கந்தையாபிள்ளை
அவர்கள் திருவடிக்கு
இந்நால்
உரிமையாக்கப் பெறுகிறது.

நன்றி மறவாத மாணவன்,
மு. நஸ்தம்பி

இரண்டாம் பதிப்பு: 10 ஒத்தேபார் 1976.

உரிமை எல்லாம் பதிவு.

பதிப்பு: இரஞ்சன அச்சகம், கொழும்பு-13.

விலை ரூபா:

4-90



முதுகமிழ்ப்புலவர் மு. நல்லதம்பி அவர்கள்

தோற்றும் : 13 - 9 - 1896

மறைவு : 8 - 5 - 1951

புத்தர்பிரான் கவுதமரின் பொருந்துமடி யெனப்பவுத்தர்
சித்திதரு சிவனுரிஸ் திருந்துமடி யெனக்கைவர்
பத்தியோடு நிமிர்ந்தேறிப் பளிநடுக்கந் தனைக்கித்து
நித்திரையு மின்றிநனி நிமிர்ந்துபல படப்பரச

ஆதாமென் ஞெருபெயரா ஞதியிலே படைப்படைந்த
முதாதை சுவடென்றே முசிலீங்கள் மொழிந்தேத்த
மாதுாய்மை மலியநின்ற மணிமொழியின் தொம்மையப்பர்
பாதார விந்தமெனக் கிறித்தவர்கள் பகர்ந்துகொள்ள



அளிக்கின் ரேம்

மூன்று சுதந்திரம் பெற்றதின் கிணவாக இலங்கை அரசினர் 1950-ம் ஆண்டில் அனில இலங்கை ரீதியில் கவிதைப் போட்டியோன்றை நிகழ்த்தி நார். அப்போது நடந்த மாதாண்டை நிகழ்ச்சியைக் குறிப்பாக வைத்து எமது நாட்டின் வளங்களைப் போற்றிப் பாடப்பட்ட பல கவிஞர்களின் கவிதைத் தொகுதிகளில் எமது தங்கையார் காலஞ் சென்ற முதுமலிழ்ப் புலவர் மு. நல்லதம்பி அவர்கள் யாத்த “மணித்தாய் நாடும் மாதன் ஓட்டமும்” என்ற இந்த நூல் முதன்மையானதென அரசால் தெரிவு செய்யப்பட்டது. முதற் பரிசாக ரூபா ஆயிரமும் வழங்கப்பட்டது.

இந்நாலின் முதற் பதிப்பு இற்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அரசினர் செலவில் வெளிவந்தது. இப்போதைய தமிழ்ச் சந்ததி யினரும், தமிழ் இலக்கிய அபிமானிகளும் இந்நாலின் அருமையை அறிய முடியாது போகுமளவுக்கு இந்த இடைக்காலத்தில் இக்கவிதைக் கோவை வாசகர் கைக்குக் கிட்டாமல் அருகிவிட்டது. இந்தப் பெருங் குறையை நிலிர்த்தி செய்யும் பொருட்டு நாம் இந்நாலை மீண்டும் பிரசரித்து வெளியிட கின்றோம்.

இந்நால் வெளிவருவதில் பெரும் பங்கு கொண்டு உழைத்து இந்நாலின் கவிதைகளை மதிப்பீடு செய்து அணிந்துரை வழங்கிய அபைர் திரு. க. நவசோதி B. A. (Hons.), M. A. (Cey.) அவர்களுக்கு நாம் மிகுந்த கட்டைப்பாடுடையோம். இந்நாலிற் காணப்படும் கவிதைகளுக்கு ஆங்காங்கு விளக்கக் குறிப்புகள் எழுதி உதவிய கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை B. A. (Hons), Ph.D. (Cey.), Ph.D. (Oxon) அவர்களுக்கு நன்றி நவீல்கின் ரேம். இந்நாலில் காணப்படும் சித்திரங்களை மிகச் சிறப்பாகத் தீட்டித்தந்த ஒவியர் டாக்டர் K. H. G. பிரேமசிறி B. V. Sc. (Cey.) மொழுயஸ், ஈஸ் வரன் செல்வராஜா ஆகியோருக்கு எமது அன்பு கலந்த நன்றிகள்.

இந்நாலைத் தமிழபிமானிகளும், அறிஞர்களும் வரவேற்றுப் படித்து இன்புறவர் என்பதில் எனக்கு அசைவற்ற நார்பிக்கை உள்ளது. எமது அருமைத் தாயாரின் பாதங்களுக்கு இவ்வாக்கம் சமர்ப்பணமாகிறது.

மு. ந. சிவச்செல்வன்
(குடும்பத்தினர் சார்பில்)

“முருகன் அகம்”
வட்டுக்கோட்டை.

1976 ஜூலை 29

அணிந்துரை

தாயின் மனிக்கொடி பாரிர் ! அதை
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரிர் !

பெந்தமிழ்ப் புலவன் பாரதி இந்திய நாட்டை எண்ணி உதிர்ந்த முத்துக்கள் இவை. பாரத மாதா விடுதலை பெறு முன் எழுந்த கவிக் குயிலோசை இது.

சமும் அடிமைத் தலையின் நீங்கியவிடத்து சமுத்தவர் இத யம் நிறைந்து வழிந்த களிப்பினால் வட்டுக் கோட்டை முது தமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி அவர்கள் இயற்றி ஆட்சியாளரின் மதிப்பும் பதிப்பும் பரிசிலும் பெற்ற நால் மனித்தாய் நாடும் மரதன் ஓட்டமும்” ஆகும். உயிரெண்ய மொழிபோல் நாட்டினையும் ஈன்றெடுத்த அண்ணெயெனக் கொண்டு பாடல் கன் பாடுவது உலகக் கலீ மரபு. முதுதமிழ்ப் புலவரும் தமது பாக்களிலே சமுத்தாயை, அன்னை, மடந்தை, செல்வி, மாதராள், கண்ணி, மடவாள், வனிதை, தெரிவை, திரு வாட்டி, பூவை, ஆயிமை, நங்கை, மலரணங்கு, திருத்தாய், காரிகை, மயில், நல்லாள், என்று பெண்ணுக்கவே சிறப்பிக்கின்றார்.

விருத்த யாப்பில் நூற்றெட்டுப் பாடல்களைக் கொண்ட நாலை, சமுத்தாயின் இயற்கை வளம், பாரநிந்த பண்ணைப் பெருமை, அடிமைத்தலை நீங்கிய வரலாறு, மரதனேட்டம் எனும் நான்கு பகுதிகளாக வகுத்துள்ளார்.

சம நாட்டின் எழிலை எம் மனக் கண்முன் நிறுத்தும் புலவர் மலைவளமும், ஆற்றுவளமும், நாட்டுவளமும், காட்டுவளமும், காட்டிலும் நாட்டிலும் வாழும் மக்களினதும் மாக்களினதும் இயல்பும் பாடுகின்றபோது அவரின் கவித்துவ ஆற்றலுடன் இயற்கை நாலறிவும் சமூகப்பண்பாட்டியலறி வும் பின்னிப் பிணைந்து நிற்கும் பெற்றியென்றே காண்கின்றோம்.

‘சல்லத்துக் கதித்து மிகக்
குதித்த திர்ந்து களித்துப் பாயும்’

என இனிய சந்த அயைப்புகளோடு எனிய சொற்கள் வீரவி வருகின்றவிடத்து அருவியோட்டமாம் இயற்கை எழில் எம் எண்ணத்தில் இன்பத் தேஞ்சை சுவை பயக்கின்றது. “அருவி யெழிவியினை முத்தமிட்டு,” “பழுதை யெனக் கிடந்த அரவம்,” “காரிகை நம்மயிலே” என்றவாறு ஆங்காங்கே அமைந்துள்ளான தற்குறிப் பேற்ற உருவக, உவமை அணி

கள் இயற்கை வளத்திற்கும் கவிஞர்களுக்கும் மேலும் எழிலாட்டுவனவாம்.

நான்கு மதத்தவரும் போற்றும் புனித பாதமலீ, நாகரி கக் கவின் பல காட்டும் மாவளி, கொழுத்த கொங்கையட மாதரார், கொண்ட பூசனேடு கோயில் நாடும் ஒவியங் கொண்ட சிகிரிக் குன்று, பாடுவன மீன்களுள் மட்டுநகர், சினக்கட்டுவி, வெடர் அயருங் காடு, அரவஞ் சீறு மடவி, பயிர்முளை கனிநிறை ஊர்கள், சிலந்தி மலர்ப் பொழில்கள், முத்தமலி கடல், இரத்தினமணி, வண்ணி வளமழிக்கும் மந்தி எனப் பல்வகைப் பொருளும் புலவராற் கையாளப்பட்டுள்ளன.

மட்டுநகரின் நெல்வளத்தைக் காணும் புலவரின் செவி களிலே, இள நங்கையர் இசைக்கும் நாட்டுப்பாடல்கள் தேனுகப் பாய்வதை

‘‘நெறிவளர் பண்கள் முறை முறை யிசைக்க நெடுவெளி வயல்பல கீட்கும்’’

என்று குறிப்பிட்டு இயற்கை வளத்தோடு இலக்கிய இசை வளம் மிக்க கிழக்கிலங்கை குறித்துப் புலவர் பெருமிதங் கொள்கின்றார்.

ஸழம் பாரத நாடு கொனும்படி செந்தெல் செலுத்திய வரலாற்றுச் செய்தியைப் புலவர் கூறுகையில் ஸழத்தணவும் கழகத் தாக்கமும் என்னும் பழந்தமிழ்ப் பனுவைப் பட்டினப் பாலை அடிகளில் ஊறிய புலவர் நெஞ்சமே முன் நிற் கின்றதாம்.

ஸநாட்டின் பண்ணைய வரலாற்றுச் செய்திகள் இயற்கை வளத்தோடு பேசப்படுகின்றன. கண்டியும் யாழ்ப் பாணமும் தனியரசுகளாய் ஆட்சி நடாத்தியதோடு கடல் கடந்த நாடுகளை அடிப்படுத்திய மன்றரகளால் ஸழம் ஆளப் பட்டமை, செந்தமிழும் சிங்களமும், பௌத்தமும் சைவமும் ஒருங்கே போற்றப்பட்டமை, அசோகன் திருமைந்தன் மகிந் தன் தீசனுக்கு பெளத்தும் உபதேசித்தமை, திருமலை குளக் கோட்டன் பணிசிறப்பு என்பனவும் பாடப்பட்டுள்ளன.

ஆங்கிலேயரால் நாடு அடிமைப்பட்டபோது ஆங்கிலத்தை அரைகுறையாய்க்கற்ற ஸழத்தவர்—

விட்டிலீல குழந்தைகளும் நாய்மொழியிற் பேசதலை விரும்பா ராகீ’’

அந்திய மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் அடிமையாகித் தம் தாய் மொழியும் உழவுத் தொழிலும் புறக்கணித்துக் குடிகள் வாழ்வில் மின்டுமிட தலைவரிப்ப யிக்கெமலிந்து தவித்த செய்தி யைக் கூறி இரங்குகின்றார் முதுதமிழ்ப் புலவர்.

இலங்கைத் தாயின் மன விலக்கை உடைத்தெறியும் நாளை சமுத்துத் தேசியத் தலைவர்கள் எதிர்நோக்கி நின்ற காலை, சிறையின்றிக் குருதிக்குஞ் செயலின்றி சமுத்தாய் விடுதலைப் பெற்ற புதுமையினைப் பாடுகின்றார்.

சமும் விடுதலைப் பெற்ற மகிழ்ச்சி தேசியத் தலைவர்களால் மரதன் ஓட்டத்தை, மரதன் ஓட்டக் கணி மழையைப் பொழிய வைத்தது.

“மயலுறு காடுகள் நெல்வய ஸாமேன
மாறுதல் கண்டிடுவேன்”

எனும் மணித்தாய் நாட்டின் எண்ணம் ஈடேறுதல் வேண்டும்.

“பலதூர் மிற்பெ ருக்கி நங்கள்
பயன எக்கு நாட்டை யாம்
யாழி லேவி டாது செல்வ
வாழ்விலே புகுத்துவோம்”

என்பது முதுதமிழ்ப் புலவரின் உள்ளத்து வேட்கை. அது நன்வாதல் வேண்டும். சமுத்தாயின் மடியிற் தவழ்ந்து அனுபவித்துப் பாடிய தேசிய கவிஞர் முதுதமிழ்ப் புலவர் மு. நல்ல தம்பி ஆவார். அவர்—

இன மொழி, மத வேறுபாடற்று சமுத்தாயின் நலம் பாடிய, வளம் பாடிய, பண்பாடு பாடிய பெரும்புலவர் அவர். எங்கள் தாய்சிறக்க தலையினைக் கொடுப்போம் என்று எழுச்சி கீதம் இசைத்தவர்; தமிழனுகவே வாழ்ந்து தமிழைப் படைத்துத் தமிழைப் பரப்பிய தமிழ்ப் பேராசான்; “இனைஞர் விருந்து” எனும் சிறுவர் பாடல் படைத்து சமுத்து இனைஞர் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்றவர்.

முதுதமிழ்ப் புலவரால் அவரது ஊர் சிறப்புப் பெற்றது; மணித்தாய் நாடு ஏற்றம் பெற்றது; தமிழரோ பெருமை பெற்றனர்; செந்தமிழோ வளம் மலியைப் பெற்றது.

29, சிறீ சிவானந்த வீதி,
கொழும்பு—13,
10-10-1976.

க. நவசோதி

காப்பு – (விருத்தம்)

கதிரை நாயக னியற்கையின் கவினிடைக் கலந்தோன்
முதிரு மாமண நறுமையி னினமையின் முகிழ்ப்போன்
இதய தாமரை யிருந்தெமை யியக்கிடு முருகன்
சிதைவி லாதிவை நிறையநன் றஹதுணை செயுமே.

நால் நன்கு முடிவதற்காகப் புலவர் கதிர்காமக் கந்தனுடைய அருளை வேண்டுகிறார். அழகு, நறுமணம், இளமை என்பன முருக என்பதற்குப் போருள்கள். இதயத்தைத் தாமரையாக உருவகம் செய்கிறார்.

இலங்கைத் தாய் வாழ்த்து

ஒத்தாழிசைக் கலிப்பா

தரவு

சீரேறு மலர்க்காவுஞ் செழும்பயிரின் வளவிலனும்
காரேறு வரைக்குலமும் கவின்பொலிபே ராறுகளும்
வெள்ளியவான் மருப்புடைய விறலமையுங் கவிற்றினத்தோ
டுள்ளுநரை நடுக்குறுத்து மொளிசெங்கட்ட புலிக்காடும்
மெல்லியலார் மூரலென விளங்குநகை வெண்முத்து
நல்லெழிலின் வெண்கங்கு நனிவிரவு மாழியுங்கொண்
டறிவுமலிந் துலகுவல எமர்ந்துவருந் திருவாளார்
செறிவுமலி யிந்துவெனுந் திறற்பரவை யிடைக்கிடந்து
திகழுமொரு நித்திலமே திருந்திலங்கை யெனத்துணிந்து
புகழுமொரு மலரணங்கே ! பொலிவுபெறு திருத்தாயே !

இறைவணக்கம் கூறிமுடித்து இலங்கைத் தாயை வாழ்த்தத் தொடங்குகிறார். தரவில் இலங்கையின சிறப்பு தரப்படுகிறது. சீரேறு-அழகுமிக; காரேறு-முகிலகள் ஏறுகின்ற; நனிவிரவு-செறிந்திருக்கிற; திருவாளார்-செல்வந்தர்.

இத்தொகூரும் இசையும் உடையனவாக மூன்று மூன்று செய்யள்கள் தாழிசையாக வருகின்றன.

மனீக்குவைகள்-இரத்தினங் குவியங்கள், கற்பகம் புலவரது உருவகமாகும். வேண்டுவார் வேண்டுவொல்லாம் நரவல்ல கற்பக தருவாக இலங்கையைக் காணுகிறார். செல்வத்துக்கு அதிபதியும் அளாகபுரி நாயகனுமான குபேரன் இராவணனுமிகு முன்பு இலங்கையை சூண்டாள் என்பது ஜீகம்.

பிளினி கிநித்தவ ஒன்றுத் தொடக்க காலத்திலே வாழ்ந்த கிரேக் நாட்டு அறிஞர். பறித்தது-கைப்பற்றிக்கொண்டது.

இறுதிப் பகுதியாக வரும் காரிதகத்திலே வாழ்த்த இடம்பெறுகிறது. மலைவிளக்கு-மலை உச்சியில் எரியும் விளக்கு. எவ்விடத்தாகும் கண்டு கொள்ளத்தக்கதாக என்பது குறிப்பு.

காவும் நிலனும் வரைக்குலமும் ஆறுகளும் காடும் ஆழியுங்கொண்டு என்க. இலங்கையை இந்தசமுத்திரத்தின் முத்து என்று மேனுட்றிருக்கு புகழுந்து கூறுவார். வரைக்குலம் - மலைக்குட்டம்; வாள்-பெருமை; விறல்-வலிமை; உன்னுநரை-நினைப்பவரை; மெல்லியலார்-பெண்கள்; மூலி-பலி; நகை-ஞி; எழில்-அழகு; அமர்ந்து-விரும்பி; செறிவு-இறுக்கம்; மலரணங்கு-இலக்குமி.

தாழிசை

மதிக்குமுயர் விலைக்குரிய மணிக்குவைகள் கனிப்பொருள்கள்
சதிக்கநனி யளித்தனித்துக் கவின்பெருக்குங் கற்பகமே !
நிதிக்கிழவ னளகையர்கோன் நினைத்திருத்தி யரசமைத்து
விதிக்குவிதி யமைத்ததனை விளம்புவதும் வியப்பா மே ?

அணிகெழுமிக் கிழுக்கின்க ணரியநா டுளவென்று
துணிபிளினி முதனியவர் சொன்னபடி கடல்வழியே
வணிகதெந்தி தழுவிவந்தோர் வருத்தமின்றி வளங்கிடைக்கும்
பணமிகுக்கு மென்றுநினைப் பறித்ததுவும் வியப்பா மே ?

உள்ளுமுயர் பெரும்பயிர்க ஞுனைத்திருத்தி மிகட்படைத்து
வெள்ளமென நிதிபெருக்க விழூந்துமிக நலங்கானும்
வெள்ளையர்கள் விரைந்தடைந்து வேட்கையொடு நின்விலங்கள்
கொள்ஞாதவில் முனைந்தமையைக் குறிப்பதுவும் வியப்பா மே ?

தனிச்சொல்

எனவாங்கு,

சுரிதகம்

செழுமையின் மிக்கணை பழுமையிற் சிறந்தனை
சீர்மிக நிறைத்தனை பேர்மிகப் படைத்தனை
மானமும் வீரமும் வயங்கிய மன்னராற்
புரக்கப் பெற்றனை புலதெந்தி வகுத்தனை
நம்மா ருயிரே ! நம்பிறப் பகமே !
நாமிகக் குலாவி நலம்பெறு மில்லமே !
ஊழி யூழிநீ யுயர்ந்து
வாழியர் வாழியர் மலைவிளக் கெனவே.

பாயிரம் — (விருத்தம்)

(1) சீர்பூத்த விலங்கையெலுந் திருத்தாயி
வியற்கைவளன் சிறப்பக் கூறிப்
பார்பூத்த பெருமையொடு பண்டைநா
ளவளிருந்த பான்மை கூறி

தூலிலே கூற எடுத்துக்கொண்ட பொருளை நான்காக வகுத்துக் காட்டுகிறோ. இலங்கையின் இயற்கைவளம் (1-31 செய்யுள்கள்), இலங்கையைப் பற்றி உலகம் அறிந்த பெருமை (32-56 செய்யுள்கள்), இலங்கை சுதந்திரம் அடைந்த வரலாறு (57-79 செய்யுள்கள்), மரதனேட்டம் (80-106) என்பனவே அவை.

கனிப்பொருள்-சரங்கப் பொருள்; நிதிக்கிழவள்-ஞபேரன்; விதிக்கு-பிரமலூக்கு; விதி-கட்டளை; நலமல்-யன்; நலமி-இனபம்; வயக்கிய-விளங்கிய; புலதெந்தி-அறிவுநெந்தி.

நேர்பூத்த சுதந்திரமிங் கவளடைந்த
வரலாறு நெறியிற் கூறி
ஏர்பூத்த மரதனெனு மோட்டமுநன்
நியம்பிடுவா மியையு மாறே.

(வேறு)

(2) கருத்தை யீர்த்துநங் காதலீப்
பெருக்குவாள் கவிஞர்
விருத்த மென்றுபின் விளங்கிய
யாப்பினில் விளங்பல்
பொருத்த மென்றுணர் புரிவினிற்
புதுமையும் பொலிய
நிரைத்த னம்பல பொருள்விர
விடுதலை நினைந்தே.

தூலிலே கையாளபடும் யாப்பு விருத்தமாகும். இடைக் காலத் தமிழிலே தோன்றிய பாவினங்களிலே ஒன்று விருத்தம். பண்டைக் காலத் தமிழிலே ஆசிரியம், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னால்வகைப் பாக்கள் வழங்கின.

விருத்தம்

(1) திருவெண்பாள் பலவளானுஞ் செறிகவெனும் பரிவதனால் மருவின்வாழ் வளித்துநிறப் மயலொழிக்குங் கலையமுதம் தருவன்யா னெனவிழைந்து தண்ணளியின் நாமடந்தை மருவுஞ்சீர் பலநிறைப்ப வளர்வதெங்கள் மணிநாடு.

(2) பூமணக்குஞ் செழுநறவின் பொவிவுமலி யழகொழுகு காமணக்கும் புகழ்நாடு காண்பமெனக் காமர்வண்டு பாமணக்கும் முரந்தெயாடு பண்டைவினைப் பயன்கெழுமத் தேமணக்கும் படிபிறந்து திகழ்வதெங்கள் திருநாடு.

1. திருமகள் செல்வம் நீறநைபக் கலைகள் கல்வி வழங்கும் இலங்கை. மயல்-மயக்கம்; விளழது-விரும்பி செல்வமும் கல்வியும் நீறநைத்தென்பது குறிப்பு.
2. வண்டு பிறந்து திகழும் இலங்கை. பழைய வினைக்கேற்றபடியே புதிய பிறவி நிகழும் என்ற இந்த மதக் கெள்ளக் கவனமுடு இலங்கையிலே பிறந்த அனுபவிப்பதற்கு விளக்கமாகிறது. மிகச் சிறந்த பூங்காக்கள் நீறநைத் தாடென்பது குறிப்பு. மணக்கும் என்ற சொல் நான்கு இடங்களிலும் இரண்டு பொருள்களிலும் வருகிறது.

புரிவு-விருப்பம்; புதுமை-விகாரப் புணர்ச்சி வேண்டுமிடங்களிற் பிரித்தெழுதியமையும் பிறவும்; ஈர்த்தல்-இழுத்தல், கவர்தல்.

1. பரிவு-அன்பு; மருவின்வாழுவு-ஆழகிய வாழ்வு; தண்ணளி-கருளை.
2. பூமணக்கும்- பூவிற் பொருந்திய; நறவு-தேன்; காமணக்கும்-காக்கள் பொருந்திய; காமர்-ஆழகு முரந்தி ரீங்காரம்; கெழும்-பொருந்த.

- (3) பூனினிருந்த தெம்மருங்கும் புலக்கண்ணால் நோக்கிமகிழ் தேவெனுஞ்சீர் நான்முகனார் திருத்தியநாளாருத்தியொடு கூவினுயர் வான்முகடு கொனுவமலை பலவளத்தின் மேவுவன தருவமென மிகநிலைத்த வரைநாடு.
- (4) வற்றிவற்றி வளங்கெடுத்து வரட்சிதந்து வறுமைதந்து முற்றுமனஸ் வெளியாகி முறைகெடுக்கு மலைபோலா துற்றபெருங் கோடையினு முயிரவிக்கும் யாறுகளால் வெற்றிபெறு பேரருளின் மெல்லியலெஞ்சீர்நாடு.
- (5) புத்தர்பிரான் கவுதமரின் பொருந்துமடி யெனப்பவத்தர் சித்திதரு சிவனுரின் திருந்துமடி யெனச்சைவர் பத்தியொடு நிமிர்ந்தேறிப் பனிநடுக்கந் துணைச்சகித்து நித்திரையு மின்றிநனி நிமிர்ந்துபல படப்பரச,
- (6) ஆதாமென் ஞாகுபெயரா ஞதியிலே படைப்படைந்த முதாதை சுவடென்றே முகலீங்கள் மொழிந்தேத்த, மாதுயமை மலியறின்ற மணிமொழியின் தொம்மையப்பர் பாதார விந்தமெனக் கிறித்தவர்கள் பகர்ந்துகொள்ள,
3. நானுமுகனுயிர் படைப்புக் கடவுள் என்பது இந்து மதக் கொள்கை. பூமியில் மிகவும் உயர்ந்ததாகவும் ஆகாயத்தின் உச்சியைத் தொடுவதாகவும் பல வளங்கள் நிறைந்தனவாகவும் உள்ள மலை நாடு ஒன்று படைக்க வேண்டுமென்ற விருப்பம் ஏற்பட்டதால் இலக்கை மலைநாட்டைப் பிரமா படைத்தார். தாமரைப்பூவை இருப்பிடமாக கொள்ளவெர் பிரமா. அவரைப் பற்றிய நீண்ட அடைமொழி செய்யுவிலே வருகிறது. மலைநாட்டின் சிறப்பை எடுத்துக் காட்டுவதற்காக இந்தக் கதை வருகிறது.
4. கோடை காலத்திலும் நீர் சரந்து உயிரினங்களைப் பாதுகாக்கும் ஆறுகள். ஆற்றுவளம் கூறப்பட வேண்டுது.
5. சிவனுளிபாதமலை - சைவர்களுடைய நம்பிக்கை. புத்தருடைய பாதம் - பொத்தர்களுடைய நம்பிக்கை.
6. ஆதாமின் பாதம்-முலவீர்மகனுடைய நம்பிக்கை. தொம்மையப்பரின் பாதம் - கிறித்தவர்களின் நம்பிக்கை.

(வேறு)

(7) இன்று பெரும்பனி மாமலை யென்ன
 இலங்கிடு மிமயமலை
 இளமை மிகுந்துள தொன்றைரர கோடி
 யெனும்வய துடையதெனு
 நன்று விளம்பிட நிலநூல் வல்லுநர்,
 நற்குறு மாமுனிவாழ்
 நறைகோள் செழுந்தமிழ் மாமலை யென்றே
 நவில்பொதி யம்போலே,

3. புலக்கண்-அறிவுக்கண்; அருத்தி-விருப்பம்; கூ-டூழி.
 4. முறை-ஒழுங்கு; போலாது-போலல்லாமல்.
 5. பரச-வளங்க.
 5 ம, 6 ம, 7 ம, 8 ம செய்யுட்கள் குளக்கம்.

வென்று விளங்குமொ ரைந்துறு கோடியின்
 மேல்வய துடையதென
 மிக்கெழு தகைமை நிறைத்துறு பழைய
 விளக்கி யடுத்துளவாய்
 ஒன்றிடு சமவெளி பள்ள மெலாந்தன்
 னுடல்கரை யுந்துகள்கொண்
 டுரமுறு பலவள னுதவிடு நிலஞ்செடு
 மொளிர்திரு வரையெனவே.

(வேறு)

(8) பனிப்படலக் கொடுமுடிக்கட்ட புலரியிடைக்
 கதிரவனின் பண்பு காண்பார்
 நினைப்பரிய வியப்படைய விளங்குசம்
 ஞெளியினுறு நீரா னய
 கணைப்பிஞ்செடு சலசலத்துக் கதித்துமிகக்
 குதித்ததிர்ந்து களித்துப் பாயும்
 சினைப்புடைய மூவொலிய லெம்மருங்கும்
 வளம்பெருக்கும் செழிய நாடு.

(வேறு)

(9) காவிலுயர் நாகரிகக் கவின்பலவுங் காட்டியிந்தப்
 பூவிலுயர் புன்னிய(ம)நான் புரிந்தனன்கா ஜென்பவள்போல்
 மாவலியாம் பேராற்றை மணிவயிற்றிற் பெற்றெடுத்துத்
 தீவெனும்பேர் பின்னாகத் திறம்பெருக்கு மொருநாடு.

7. செய்யுள்கள் 5-8 ஒரு தொடராக அமைந்து ஒரு முடிவு கொள்ளும் ரூகம். உருவத்திலே மிகக் குறுகியவரான அகத்திய முனிவர் பொதிய மலையில் வாழுகின்றனரென்பது ஒத்துகம். அகத்தியர் முதல் தமிழ் இலங்கணமான அகத்தியத்தை ஏற்றியும் சங்கத்துப் புலவராயிருந்தும் தொல்காப்பியனுர் முதலியோருக்குத் தமிழ் கற்பித்தும் தமிழ் வளர்த்தவர் என்று நம்பப்படுகிறது. அதனால் அவர் வாழ்ந்த மலை செந்தமிழ் மாயிலை யென்பதுகிறது.
8. எம்மருங்கும் எனப்படுகிறது. மூன்று ஆறுகளில் களவிகங்கை மேற்றிசை நோக்கியும் வளவகங்கை தென்றிசை நோக்கியும் குதுகளை இவற்றுக்கு இடையிலும் பாய்த்து பல பகுதிகளிலும் வளம் பெருக்கிறது. அருளியினுடைத்தைச் 'ஒலங்கத்துக் கதித்து மிகக் குதித்ததிர்ந்து களித்துப் பாயும்' என்று கூறுமிக்கத்திலே ஒரைச் சிறப்பு.
9. காவில்-சோலையில்; இலங்கை பெண்ணாக உருவகர். இலங்கையிலே மிகப் பெரிய ஆரை மகாவளி கங்கையைத் தனிச் செய்யுளிலே பாடுகிறார். புன்னியம்-நற்செயல்.

வயதுடையதெனு, வயதுடையதெனு நிலதூந் வல்லுநர் நன்று விளங்கியிட எனக். இமயமலை ஒன்றாரக் கோடி யான்டு அகனவ யுடையதென்றும், சிவபெனுளிபாதலும் பொதியமும் ஜந்து கோடி யான்டு அகவையுடையனவென்றும், நிலதூநாராய்ச்சியாளர் கூறுவர். பரசவும், ஏத்தவும், பகர்ந்து கொள்ளாவும், வரையென்றும் வியப்படைய விளங்கு சம்பெனுளி யென்கூட்டுக.

8. கொடுமுடி-கிராம்; புனிய-வைகறைற் போது; வைகறையிற் கீழ்த்திசையிற் குரியன் தோன்றும் போது, கடலையும் அதினையும் நோக்கி நோக்கி, அதன் அகவின் செவ்விகண்டு வியப்படையாதார் இலர்; சம்பெனுளி-வியபெனுளி பாதம்; மூவொலியல்-மூன்று ஆருகள்; களவிகங்கை, கலுகங்கை, வளாவ கங்கை,
9. பேராறுகளின் மருங்கினுள்ள சோலைகளையே தம் நிலையுள்ள இருப்பிடமாகக்கொண்டு, பன்னட வேடர்கள் உழவராகி நாகரிகத்தைப் பெருக்கினுர்கள் என்பது ஆராய்ச்சியாளர் முடிடு.

(10) எத்தனையா யிரமருவி யெழிவியினை முத்தமிட்டுப் பைத்தலைமா நாகமது படரவதென மிகசென்று பொய்த்தலிலா தெஞ்ஞான்றும் பொலிந்தியிய மின்சாரம் வைத்துடைய தெமதிழு மணிவிளக்கா(ம்) மலர்நாடு.,

(வேறு)

(11) உலகு சுற்றிலரு மறிவு மிக்கவர்கள்
உவகை யிற்படரு முளமுளார்
ஒது வெங்கொடு விலங்கு சூழடவி
மீது யர்ந்ததொரு குன்றமென்
றிலகி நிற்பதையே முன்னர் மன்னனென்
விங்கி ரூந்தவ னியைந்துதன்
இறையி ருக்கையென வினித மைத்தமை
யிசைத்த வாலனுகி யேறியே
குலவு கற்படிகள் மிசைநடப்பவர்
கொழுத்த கொங்கைமட மாதரார்
கொண்ட பூவினெடு கோயில் நாடுவது
கூறு மோவிய (ம்) நயந்து மேல்,
இலகு நற்றவிசு கண்டு கண்டுதெரு
ளெய்தி ஞாலமிசை யீதுபோல்
இல்லை யில்லையென விம்மல் கொள்வரை
யிருத்தி நின்றெருளிரு நாட்ரோ.

(வேறு)

(12) ஆவியினு மரியதுண வத்னைநனி நிறைப்பமென
அறத்தின் பாண்மை
மேவுமொளி யரசர்பெருங் கடலாகு மிவையென்று
மிளிரும் வண்ணம்
வாவிபல நனியகழ்ந்து வான்விழுந்து கிடந்ததென
மருளச் செய்து
பூவயல்கள் பலபடைத்துப் பசியினெடு மிடிதவிர்த்த
புனித நாடு.

10. முகிவினை முத்தமிட்டு வரும் அருவிகள் எனபது தற்குறிப்பேற்றம், அருவிகள் முகிவினைத் தொட்டு மலை மீது பாய்ந்து வருவது நாகபாம்பு படமெழித்து நிற்பதுபோல இருக்கும் என்பது உவமம். நீர்விழுச்சி காலமாற்றந்துக் கேற்பவும் தவறுது நிகழ்தவிள் மின்சாரச் செல்வம் மிகுந்து விளங்குவது.
11. மன்னன் காசியப்பன் சிகிரியை அரசுதானியாக்கினான்.
12. வாவி பெருங்கலூக்கும் வான் விழுந்து கிடத்தலுக்கும் உவமிக்கப்படுகிறது. ‘உயிரினும் அரியது உணவு, அத்னை நன்கு பெருக்குவோம்’ என்பது தருமத்தின் வழிநிற்கும் அரசர் கொள்கையெனப் படுகிறது. பூவயல்-விளையும் வயல்கள்; மிடி-வறுமை. இத்தகைய வாவிகள் பல உள்ளூடு இல்லைக்குப் பெருமை.
10. ஏழிலி-மேகம்; மலர்நாடு-மலரும் நாடு
11. இது சிகிரிக் குன்றை விளக்குவது. அறிவுமிக்கவர்கள் படருமுளார் அனுகி ஏறி ஓவியம் நயந்து தெருவெய்தி இல்லையென விம்மல்கொள்வரையெனக் கூட்டுக் கொழுத்த..... ஓவியம் என்றது, பூந்தடேந்திய மக்களிர் கோயிலுக்கு வழிபாடாற்றச் செல்வதைக் காட்டும் ஓவியத்தை.
12. மின்னேரி, பராக்கிரம சமுத்திரம், கந்தளாய் முதலிய வாவிகளை நேரே பார்ப்போர், இவ்வாறு வியப்பட்டவர்.

(13) பாடுவன மீன்களுள் கேட்குங்கால் மகிழ்ச்சிமிகும்
பயில்வா மென்னும்

நாடுகள்வே றிலவாக நம்மைமுழு மதிப்போதில்
நயக்கச் செய்யும்
ஈடிலதோர் வாவியினை யெம்மருங்குங் கொண்டழகி
ஞெழுச்சி நன்கு
குடிவளர் மட்டுநகர் தனிப்பயந்திங் கிசைபரப்பும்
தொன்மை நாடு.

(வேறு)

(14) செய்ய நெருப்பா மென்மருஞ்ஞ
சினக்கட் புவிதன் விரைதேடிச்

செறிந்த புதரின் மறைந்திருந்து
தீங்கில் லாத மான்மரையை
உய்ய வீடாது தொடர்ந்து பற்றி
யுண்ணக் குளகு மரமுண்ணும்
ஒளிரு நிறைந்த வெள்ளைமருப்
புடைய களிரு பிடியோடு
நொய்ய சிறிய கயந்தலையின்
நோனு நோதல் கண்டுளைந்து
நொறுங்கு முள்ளங் களிகூர
நொசிவு தவிர்க வெனவழைத்து
வெய்ய நறிய புனல்காட்டி
விரைந்து விரைந்து நீராட்ட
வேடர் சிறுவ ரஞ்சாராய்
விளையாட் டயருங் காடுடையாள்.

13. பாடும் மீன் மட்டக்களப்புப் பகுதிக்கு மட்டுமே உரிய தனிச்சிறப்பு. மட்டக்களப்பு வாவியின் சிறப்பு இது.

14. புலியின் சிவந்த தன்சினக்கண் என்பது இது. அது சிவந்த நெருப்புக்கு உவமிக்கப்படுகிறது. செய்ய நெருப்பு என்பது நெருப்பின் செம்மையை மிகுத்துக் காட்டுகிறது. காட்டுவளம் இச்செய்ய விலே மூன்று கூறுகின்க கொண்டுள்ளது. புலி மான் மரையை வேட்டையாடி உண்பது, யானை கள் குட்டியானையை நல்ல நீர் நிலைக்குக் கொண்டு சென்று நீராடுவது, வேறுவச் சிறுவர் விளையாடுவது என்பனவே அவை.

13. பயில்வாம்-மீட்டு மீட்டுக் கேட்ராம்; முழுமதிப்போது-பூரணை நாள்; ஈடிலது-ஒப்பற்று; மட்டுநகர்-மட்டக்களப்பு; யெந்து-பெற்றெத்து; இசை-புகழ்.

14. செய்ய-சிவந்த; குளகு-விலையின் இலையுணவு; ஒளிரு-ஒளி; நொய்ய-மெல்லிய; கயந்தலை-யானைகள்று; நோனு-தாங்கமுடியாத; நோதல்-துன்பக்; உளைந்து-வருந்தி; நொசல-துவள்வி; வெய்ய-விரும்பத்தக்க; நறிய-நல்ல.

(15) திணிந்த விருளின் முழையறங்குஞ்
 சிறுகட் குறுந்தாட் கருங்கரடி
 தெளியா தடையு மாளரவந்
 தெளிந்து வெளிப்பட் டெதிர்நிமிர்ந்து
 துணிந்து தாக்க வரல்காண்பார்
 துணையா மென்னக் கைக்கொணர்ந்த
 தோட்டுப் பணயின் கருக்கதனைத்
 தாது வென்று நீட்டுதலும்
 இணைந்தவ் விலங்கு கைப்பறந்தி
 யீர்ப்பப் பிள்ளை யுள்ளங்கை
 ஈர்ப்புண் டம்ம செங்குருதி
 யெழுந்து பாய மிகவலறி
 அணைந்த பிழைக்கு மிகவருந்தி
 யயரா தோட வதன் விரைவால்
 அயர்ந்து பழுதை யெனக்கிடந்த
 அரவஞ் சீறு மடவியுள்ளாள்.

(வேறு)

(16) உளங்கொள வேழங்க ஞங்கு நீக்கிய
 விளங்கனி வெறுமைய வெருஞு மந்திகள்
 இளங்கனி யெனவியைந் தெடுத்து டைத்தபின்
 விளங்குறு நாளினை விளைக்குங் காடுளாள்.

(வேறு)

(17) வெளிசெறி புதருறு கொடிகளுள் மிளகின்
 மெல்லிலை யெனமடவார்
 வெற்றிலை குவைகுவை நன்கு பறித்தனர்
 விலைபக ரப்பயனுர்
 குளகுறு வாழைகள் காடென மழையிற்
 கொழுவிய குலைதள்ளிக்
 கொள்பவர் நீர்தர வேண்டிய தில்லை
 கொடுப்ப மெனக் சிவனாத்

15. காட்டுவேளம் இச்செய்யினிலே இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது. கரடி மனிதளைத் தாக்க வந்து தோற்று ஒவைதும் பாம்பு சிறுவதும் என்பனவே அவை. கரடி பற்றிய நிகழ்ச்சி விரிவாகக் கூறப் பட்டுள்ளது. கரடியைச் சமாளிப்பதற்காகக் கருக்கோடு கூடிய பணைமடையைய் பயன்படுத்துமாறு கூவயாகக் கூறப்பட்டுள்ளது. கருக்கைப் பற்றி இழுத்த கரடியின் மெல்லிய உள்ளங்கையி லிருந்த இரத்தமாய, தாக்க வந்த தவறை உணர்ந்த கரடி ஓடோடித் தப்புகிறது. பாம்பு சோர்ந் திருக்கும் போது கறிறு போலக் காணப்படுதல் இயல்பு. இங்கே உவனம் காணப்படுகிறது.
16. காட்டுவேளம் ஒரே கூருக உள்ளது. யானை உண்ட விளங்கனிகளை அவற்றின் இயல்பு உணராது மந்திகள் எடுத்து உடைத்து அவற்றுள் ஒன்றும் இன்மையைக் கண்டு நாலூம்.
-
15. இருளின் முழை-இருளி நிரம்பிய குடை; தோடு-ஜலை; கரடி நீமிர்ந்து நடக்கையில் முன்னங்கால் கைபோன் ருதவளின் கையெனப்பட்டது; ஈர்ப்பு-மூக்கு; பிள்ளையுள்ளங்கை-குழந்தைகளின் உள்ளங்கை போல் மென்மைத் தன்மையுடைய உள்ளங்கை; பழுதை-கவிறு.
16. நீக்கிய-இல் த்தியெனக் கழித்த; வெறுமைய-உள்ளீடற்றனவற்றை.

தளதள பசுமை தழைத்திடு கழுகு
 தலைக்குலை பலதழுவித்
 தமைவாளர் விப்பவ ரிலையென வாரைத்
 தடவி முகிற்பரியத்
 தினோதரு நிறமலி யலகில மதுரச்
 செவ்விய கனிநிறையத்
 திகழ்வன பலவூர் செறிதர நன்று
 சிறப்பவ ளௌம்மணியே.

(வேறு)

- (18) பெருநிலையி லுதவலகில் தெனையைமணல் மருவுக்கரை
 பெருக்களன், பயனுதவு பனையுமள பெருமையுளன்,
 இருபத்தி யெனுமாஸு நறையினெடு நிறைதவன
 மியையைவாளர் மலர்கொளுவி யதுமடிய வட்டல்மடியும்
 ஒருதகைமை குலவுமெழி ருடையை² தள பதுபனையை
 உறு³ தகண பதமதனி லுடையைபல பதியுடையன்,
 தருநிதிய மெனமருவு தகைமைசெறி தரு⁴ பயினி
 தனைநிறைய வுடையன்பல தருபயிர்கள் தமையுடையன்.

(வேறு)

- (19) *சிலந்தியின் வடிவம் பூண்டுவண் ஞாத்தி
 தினம்தினம் பெருக்கலின் விளைந்து
 நலந்திகழ் காட்சி நறுமலர்க் கண்டோர்
 நயந்துதம் நாமமே நவிற்றக

17. வெற்றிலை, மினிலை என்பன இலக்கவகில் சில பகுதிகளிலே செறிந்திருக்கின்றன. வெற்றிலை வாழும், கழுகு என்பன பன ஊர்களிலே செறிந்திருப்பதை கூறுபடுத்து. இளம் பெனகள் வெற்றிலையைக் குலியல் குலியங்கப்பறித்த விலை கூறி நிற்கும் காட்சி. வாழுகள் இலக்கள் நிறைந்து காட்டே ஒத்த மறை நீரை மட்டும் கொண்டு பெரிய குலைகளைத் தள்ளி ‘பயன் பெறுபவர் நீர்வார்க்க வேண்டியதிலை. பயின்க கொடுப்போம்’ என்று சொல்லும் காட்சி. வாழுகள் கூற்று புலவரது தற்குறிப்பெற்றமாகும். நாட்டு நிலவையும், நீர்வளத்தைத் தூக்கிக்காட்ட இந்தத் தற்குறிப்பெற்றம் உதவுகிறது. கழுகும் தம்மை வளர்ப்பவர் என்று யாரும் இல்லாமலே பகைம் யாகப் பல குலைகளோடு ஆகாவத்தூத் தொட்டு முதிலைப் பிழுகி இலைய சிவந்த களிக்கொண்டு விளக்குகின்றது.
18. பல ஊர்களிலே செறிந்திருக்கும் பயன்தரு மரங்களாக தெனையைம் பனையும் இறப்பகும் அழுகு தரு மாயாக தளப்பதுப் பனையும் கூறப்படுகின்றன.
19. இலக்கவகில் தலிச் சிறப்பான சிலந்தி மலர் வளம் கூறப்படுள்ளது. வல்லிக் கொடியாக இலங்கூக உருவக்க.
17. மினிலையைம் வெற்றிலையும் தோற்றத்தில் ஒரே தன்மையன். வெற்றிலைக் கொடிகள் தம்பாட்டில் நீர்வார்த்து வளர்க்கப்படே, பற்றந பற்றறையாகப் படந்திருப்பதை இலக்கவகில் பாகங்களிற காணலாம். பயில-பிழுக்; நிலைதரும்-தினைக்கும், அனுபவிக்கும்.
18. 1தெனை; 2தளப்பத்துப்பனை (தளப்பறு); 3தகணபதம், தக்கணபதம்-தெற்காசிய இடம்; 4பயிலி-பிசின் தன்மையையைது, இறப்பர். இருபத்தி நீளமும் நறுமணமும் வென்மையுமைய மலையையைது தளப்பத்துப்பனை. நெடுந் தொலைவிலிருந்து நோக்குங்கால் அதன் அழுகு வியப்பினையும் மதிழ்ச்சியையுந் தரும். அதன் மலர் ஆண்டுக் கணக்கில் வாடாமலிருக்கும். அம்மலர் மடிய அம்மரும் மடித்துவிடும்.
19. *(Orchids).—இமாலீ, மலையா, பர்மாலில் உண்டெனிலும், இதற்குப் போபோன நாடு இலங்கையே. இந்தப் (orchids) பூ, மரம், செடி, கொடி, பூண்டு என்னும் நான்கினத்திலுமென்று. இதைக் கண்டுபிடித்தவர்கள், தங்கள் தங்கள் பெயரை யிட்டிருக்கிறார்கள். இதைச் சிலந்தி மலர் என்று நாம் வழங்குவோம். நலிற்ற-கற. அலத்தல்-வறுமைப்பல.

* வண்ணுத்திப் பூக்கியே கருவைக்கொண்டு கேர்ப்பது.

கலந்துசீர் மரமுன் செடிகொடி பூண்டுங்
கவினுற வாழ்த்திடு மினத்தை
நிலந்தனிற் பிறநாடலந்திட வணிந்த
நிகரிலா நெடுமலர் வல்லி.

(வேறு)

(20) கண்ணுடையா ரெல்லாருங் காட்சிநல் விதற்கிணையாங்
காணே மென்னும்

ஒண்ணிரமார் தோகைமயில் பட்டமரங் களிலேறி
யுறங்கக் கண்டு
மண்ணினிலே யழகுகெட்ட தேவாங்கு மூளையுண்பான்
மயிந்தி யேறி
நண்ணிடுதற் கியலாது வருந்துகின்ற திருவனங்கள்
நண்ணப் பெற்றுள்.

(21) வாவியரு கிணில்மரத்தின் வளம்பயிலுங் கிளைகளிற் சீர்
மலியத் தங்கள்

ஆவியன பேடையொடும் ஆர்பார்ப்போம் இசைப்பாட்டுக்
கமர்க் வென்று
மேவியிருந் தொன் நினென்று மேவாத விசைபெருக்கி
விழைவை யூட்டப்
பூவையொடு கிளைவெற்றி புகலக்கோ கிலம்புலக்கும்
பொழில்க ஞானாள்.

20. காட்டுக் காட்சி. அழகுமிகக் கமிலைப் பிடிக்கமாட்டாது, ஏமாறும் அழகு கெட்ட தேவாங்கு. தோகை மயில் காட்டின் கழகை உயர்த்துவது. தேவாங்கு பற்றிய கதை பலருக்குத் தெரியாதது. புல வர் இவற்றை இனைந்து ஓர் அரிய காட்கியை நல்கியுள்ளார்.
21. சோலைகளில் ஒரு காட்சி. வாவியருகினில் மரத்தின் வளம் பயிலுங் கிணைவில் என்று சிறப்பித் துச் சொல்லப்படுகிறது. நீர் நிலைக்கு அருகிலேயே மரத்தின் கிளைகள் அபரந்து பக்கமாக இலை, தளிர், பூ, காய், பழம் என்பனவற்றுடன் இருக்கும். அவாவிடத்திலேயே, பலவகைப் பறவைகளும் வந்து சேர்வதைக் காணலாம். புலவர் இக்காட்சியை இணைப் பாட்டுப் போட்டியாக மாற்றி யுள்ளார். பறவைகள் ஆண்-பெண்ணுக் வந்துள்ளன. கிளை-கிளி.
-
20. ஏறும்போது பட்டமரத்தின பொருக்குகள் உடைய உடைய, அவற்றை ஒன்றொன்றுக்க ஒழே கொண்டுவந்து நிலத்தில் வைத்துவிட்டு ஒரைசொய்யாது பழுங்கிப் பதுக்கி மீட்டும் ஏறுதல் தேவாக்கினியல்பு. இன்னானுச் செய்கையில் உண்டாகும் நுண்ணிய ஒரை கேட்டு துயிலுணர்ந்து விழைந்து பறந்து தப்பிக் கொள்ளுதல் கூடுமென்று இயற்கையிலுணர்ந்த மயில், பட்ட மரங்களை நாடியுறங்கும்; மயிந்தி-பதுங்கி; வழக்கு மொழி.
21. அமர்தல் - மனம் பொருந்தியிருத்தல்; புலங்கும் - பினங்கும்; பூவை - நாகனைவாய்ம்புள்; கோலிம்-குழில்.

(22) கொடியெடுத்துப் பேரேணி குயிற்றிமலைக் குகைகளிலே
 குறிப்போ டேறிக்
 கடிநறவு தொகுத்துவிரை மான்வேட்டம் புரிந்தத்தை
 கலந்து வேடர்
 நெடிதுவளர் முதுமரத்தின் பொந்தினிடை யடைத்தெடுத்து
 நிதியாக் கொண்ட
 பிடியனையார் மகப்பெறுங்கா லுணக்கொடுத்து மகிழ்குறிஞ்சி
 சிறங்கக் கொண்டாள்.

(வெறு)

(23) அம்பன் கங்கையு மாவலி கங்கையு
 மனையு மினிப்பையிலே
 ஆறு கடந்திட நாடு குரங்கின
 மடர்மர மிசையேறித்
 தம்பின் காலோடு பின்கால் தழுவித்
 தலைவழி தலைதழுவித்
 தகதக ஒசல் தவழ்ந்து கிளர்ச்சி
 தலைப்பட மறுகரைமேற்
 கொம்பின் படர் முடி வான் மளாவ
 கொழுங்குழை யுறுதருவைக்
 கூட்ட விறுதியி லாடு குரங்கு
 குலைப்படை யாதனவாய்க்
 கம்பன் கவியி னியற்கை யெழுச்சிக்
 கதியென நிதநிதழும்
 காட்சி தரும்வகை மாட்சி நிரம்பிய
 காரிகை நம்மயிலே.

22. கொடிகளைக் கொண்டு பெரிய ஏணி அமைப்பார் வேடர். குறிஞ்சி என்னும் மலைநாட்டு வருணளை இருக்குவருகிறது. இங்கும் பலவர் ஒரு காட்சியை அமைத்துள்ளார். பிடியனையார்-பேண யானை போன்ற வெட்டுவைப் பெண்கள். மலைநாட்டு வழக்கம் ஒன்று செய்யுளின் பொருளாகிறது.

23. மாவலி கங்கையின் கிளை நதி அம்பன் கங்கையாகும். தீவை இணையுமிடம் மினிப்பை. மயிலாக இலங்கை உருவகம். குரங்குகள் ஆற்றின் ஒரு கரையிலிருந்து மறுகரைக்குத் தாவிச் செல்வதைப் பற்றிய அழுகிய காட்சி செய்யுளின் பொருளாகிறது.

22. மான் தகையை தேனேடு கண்து மரப்பொந்தின் ஆறுதிங்கள் வரை அடைத்துவைத்த பின்னார் எடுத்துக் குழவியீன்ற புனித்துப் பெண்டிர்க்கு உண்ணைக் கொடுத்தல் வேட்சியல்பு. குறிஞ்சி-குறிஞ்சி நிலம்; கடிநறவு-வாசனை பொருந்திய தேன்; விரைமான்-விரையும் மான்.

23. குரங்குகள் பின்னாங்காலோடு பின்னாங்காலும், முன்னாங்காலுந் தழுவி ஜை லாடும். இறுதியில் ஆடு குரங்கு மறு கரையேல் தருவைக் கூட்ட, குலைப்பு அன்யாதனவாய் என்க. இறுதிக் குரங்கு தருவைப் பற்றியினின், அதைவு ஒழியும்வரை பொருத்திருந்து, முன் கூரங்கு தன்கையை விடும். பின் கீழிருந்து ஒவ்வொன்றும் மேலே (குரங்குப் பின்பினின் வழியே) ஏறிச் செல்லும்.

(வேறு)

(24) இருந்திடனு மாயிரமிங் கிறந்திடனு மாயிரமென
நியம்பும் பான்மை

பொருந்துமத களிறிறுதி பொருந்திடுநாட் பொன்றுதலைப்
புறக்கண் ஞாலே

இருந்துவளர் மானிடர்பார்த் திடினிழுக்கா மெனச்சாரு
மியல்பு வாய்ந்த

பெருந்துருகல் மலிந்தபள்ளத் தாக்குகளின் பிளவுகொண்டு
பிறங்கு நல்லாள்.

(வேறு)

(25) படப்பைப் பூகமார் பதத்துப் பாளைபோற்

பருத்துப் பாழதி பதிற்றுச் சூலினீள்
தடப்பொற் கூர்சினை வெடிப்பப் பூவிரி

தரத்துச் சீர்முகை கடுப்பத் தார்நிறத்
திடச்சிற் றாரிகள் திகைப்பற் றுயிரம்

தெறிப்பத் தாய்வளை திளைப்புற் றார்ந்துபின்
மடப்பப் பாவையென் றசைப்பத் தேமூராண்
மயக்கிக் கூடுமாழ் கடற்கொள் மாதரே.

(வேறு)

(26) உள்ளமலி யுவகைவர, மனையோடு முடன்பிறந்தா

ஞனர்ந்து தன்னைக்
கள்ளமற மீட்பனெனக் கருதிமண்டக் கிழுக்கவெனக்
காலி லீயம்

24. மலைவளம் அல்லது காட்டுவளம் என்று கொள்ளலாம். யானையின் பெறுமதி முதலிடிலே கூறப்படுகின்றத. இந்தாலும் ஆயிரம் பெறும் என்பது யானைத் தந்தத்துக்குக் கிடைக்கும் பெருவிலையை நோக்கி. உருண்டைக்கல் நிறைந்த பள்ளத்தாக்குகளின் அழகு கூறப்பட்டுள்ளது. இங்கும் யானை தேடிவந்து இறத்தலையை மரபு செய்துப் பொருளாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
25. கடல்வளம் சங்குகள் தோன்றிப் பெருகி வளர்வது பற்றி அமைந்துள்ளது. போல், கடுப் பன்னை உவமையுருகள், முகக்-மொட்டு.
26. மன்னார்க் குடச்சின் முந்துவளம் கூறப்படுகிறது. இங்கும் முந்துக் குளிக்கும் காட்சி, புவங்கார் சித்திரிக்கப்படுகிறது.

24. இறுதி பொருந்திடு நாள்-இருக்கும் நாள்; பொன்றுதல்-இருத்தல்; தருகல்-தருகைட்டகல்.
25. சங்கின் கருப்பம், அதன் தனையிலிருந்து கழுக்கப்படுகிபோல் நினை, பத்துந் திங்களில் வெடிக்க, அதனுள்ளிருந்து ஆயிரம் ஊரிகள் சிதறி ஊர்ந்து வளர்ந்து பெருகு சங்காகும். படப்பைப் பூகம்-தோட்டத்தில் வளரும் குழு; பதிற்றுப் பாமத-பத்தாசியை பற்றி இங்கள்; குல்-கருப்பம்; தடம்-அக்கந்; பொன்-அழகு; கடுப்-ஜப்ப; தார்நிறம்-மாவேரின் நிறம்போலும் பழுப்பு நிறம்; திளைப் பற்று-பூரித.
26. முதலங்களுக்குப் போன்று, பத்துருத்தலின் மேற்பட்ட பாரமுள்ள ஈயத்தைக் காலிற் பிளித்துக் கொண்டு, தன் மைவியின் சகோதரன் பகுருகே பித்ததிற்குக் கியற்றிறைப் பற்றியவுளும் கடலினாடியையடைந்து, தன்கள்மையிலுள்ள கற்பாலில் ஒடிட்டுகிடக்கும் முத்துச் சிப்பியைத் தான் மூட்டக்கக் கூடியவரை தங்கிப் படிடுகித் தன்னையிறி கட்டியிருக்கும் ஃபக்குட் போட்டுக்கொண்டு கியற்றிறயசெப்பான். கண்ணுங் கருத்துமாய் தோக்கி நிற்கும் மைத்துனன், அந்துண்ணிய அசைவை யுணர்ந்து, விவரந்து மேலே மிழுத்துக்கொள்வான். அவ்வசைவைக் கவனியாது சிறிது தாழ்வின் மூச்சத் தினையில் இருக்க நேரிடும். கமிற்றை மிழுக்கும் பணியை மேற்கொள்பவன் நன் சகோதரி வாழ்விழுத்தலை விழுத்யானுதவில், பகல் முழுதும் கருத்தோடுகூப்பான். அந்தக் கமிற்றுக்கு மண்டக்கெண்டு பெயர், வெள்ளி செவ்வாய் நீர்மைகொண்ட முத்து-வெள்ளியும் செவ்வாயும் போல வெண்ணிருமையும் செந்திருமையுங்கொண்ட முத்து.

கொள்ளளிய கணத்தோடுங் கொண்டுபட கிருந்திறங்கிக்
குளிக்குந் தூய
வெள்ளி செவ்வாய் நீர்மைகொண்ட முத்தமலி கரியகடல்
விவரக் கொண்டான்.

(வேறு)

(27) இசத்தின மெனநன் றியம்பிடு கற்கள்
இனியன வகழ்ந்துநன் றெடுக்கும்
இரத்தின புரியைத் தனக்குய ரணியிங்
கியற்றிடு மனியெனப் புனைந்து
தரத்தினி ஒயர்கா ரீயமே முதலாத்
தகுபுதை கனிப்பொருள் தாங்கி
வரத்தினி ஒயர்மா நிதிக்கரு ஒல
மகளென வயங்குமா மடந்தை.

(வேறு)

(28) கயல்விழி மாதரு மன்னரு முன்பு
கதிப்ப விளைத்தமனிக்
கதிருறு செந்நெல் தனக்கு நிறைத்தபின்
களியொடு விற்றலிலே
முயல்பவள் பாரத நாடு கொனும்படி
முன்பு செலுத்திடுவாள்
முறைநனி மாறி மரங்க ணடர்ந்து
விலங்கு முனைத்துறுசீர்
வயல்க ணழிந்துபல் வாவிகள் தூர்ந்திட
மாழிகி மனங்கரைவாள்
வந்தது செம்மை யெழுந்தனர் மெந்தர்
வளங்கள் பொலிந்துறவே
மயலுறு காடுகள் நெல்வய லாமென
மாறுதல் கண்டிடுவேன்
வருமுயர் பழநிலை நன்றினி யென்றே
மகிழ்பவள் எம்மன்னை.

27. நின்றை அசம்நது பெறப்படும் வளம் கூறப்படுகிறது. இசத்தினாயிப் பகுதியிலுள்ள விலை புயர்ந்த மாணிக்கங்களும் பிறபகுதிகள் விலைற்றிலுள்ள காரியமும்.

28. யவ்விழி தொகையுவமை. மன்னர்-உழவர். பன்னைப் பெருமை கொல்லி இடைக்காலத் தாழ்வு காட்டி நிகழ்கால ஏறுக்கியில் எதிர்காலச் சிறப்பைக் காணகிறார் புவர். அனுராதபுரம் தலைநகராக இருந்த காலம் விவசாய விருத்தி மிகவும் சிறந்திருந்த காலம். பொலதறுவை தலைநகராக இருந்த காலத்தையும் ஓரளவு அவ்வாறு கூறலாம். பதின்மூன்றும் நூற்றுண்டிலிருந்து இருபதாம் நூற்றுண்டு முற்பகுதி வரையில் வாவிகள் தூர்ந்தும் வயல்கள் அழிந்தும் காடுவளர்ந்தும் விவசாயம் வீழ்ந்தது. உணவற்பத்திலே, தன்னிறைவு காணவேண்டும் என்ற இப்பக்கம் இக்காலத்திலே ஒங்கி நிறுதிக்கிறது. உயர்ந்த பழைய நிலை இனி நன்று வரும் என்று எதிர்பார்ப்பு.

28. பாரத நாடு கொனும்படி முன்பு செலுத்திடுவாள் என்றது, “சமந்தனவும் காழகத்தாக்கமும்” என்னும் பட்டினப் பாலையடியை நோக்கி; கதிப்ப-மிகுமாறு; முளைத்தல்-முற்படுதல்; மாழிகயங்கி; செம்மை-பெருமை, சிறப்பு.

(19) வினாயிடல் மிகுப்ப தொகுபுறம் முளையின்
வீறைப் பொருபுறம் பயிர்கள்
விரைந்தன வளர்த் தொகுபுறம் களையை
மிகமிக்கட்டவோர் புறமாத்
தலையுறு விளைவை யரிந்சனர் தொகுக்குந்
தன்மைமற் றெருபுறங் கடாவைத்
தகவுறப் பிணைத்து நெடுவரைப் போர்வி
சரித்தன ருமக்குத் தொகுபுறம்
நிதநித மொருங்கு நிகழ்ந்திட வழவை
ருமத்தியர் நினைப்பினில் வளர்த்த
நெறிவளர் பண்கள் முறை முறை யிசைக்க
நெடுவெளி வயன்பல கிடக்கும்
பதமலி கொழுமை மட்டுமா நாடு
பயன்தர விசைந்தன நோக்கிப்
பலப்பல ஓர்கள் விளைவைப் பெருக்கும்
பக்குவம் பொருந்திய செல்வி.

(வேறு)

(20) சிந்தையின் விழைவு செறிதரக் களமர்
சிறப்புற வளர்த்திடு பயிரை
மந்திகள் பீடுங்கிக் கெடுத்தலின் மடிந்து
வாரணத் தெச்சத்தை யிலையிற்
சிந்திடா துறுத்தி மடித்தலை வருங்கால்
தெளிவுறக் கானுமா நிரைக்க
வந்தவை யெடுத்து வளரமிழ் தென்று
வயின்வயின் மரந்தொறு மேறும்.

(21) ஏறிய மந்தி யிலைப்பொதி யவிழ்த்தனு
கிருப்பது பிசைந்தன மணக்கக்
கூறுபுன் னற்றங் குறுகலு முளைந்து
கொம்பரிற் கையினைத் தேய்த்து

29. கிழக்கு மாகாணம் விவகாயத்திலே தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறது. மட்டக்களப்பு நாடு என்று புலவர் குறிப்பது மிகுக்கு மாகாணத்தையே யென்னலாம். வினைத்தல், முளைத்தல், பயிர் வளர்த்தல், களைகட்டல், பயிரை வெட்டித் தொகுத்தல், கடாவைப் பிணைந்து வைக்கேற்ற போர்வு மழுகிக் கெல் வேறுக்குதல் முதலிய பல்வேறு நிலைகள் எடுத்துக் கூறப்பட்டு அவ்வக காலத்திற் கேற்ற நாட்டுப் பாடல் வகைகள் பாடப் படுவது புலவராற் கூறப்பட்டுள்ளது. மட்டக்களப்புப் பகுதி நாட்டுப் பாடல் வளம் மிக்கது.
30. வன்னிப் பகுதிகளில் உழவர் விரும்பிச் செய்யும் பயிர்களை மந்திகள் பிடுங்கிக் கெடுத்தலால், மந்தி களை விரட்டுவதற்கு உழவர் செய்யும் உத்தியைப் புலவர் இச்செய்யுவிலும் அடுத்த செய்யுளிலும் தொடர்ந்து கூறுவர். அமிழ்து-இனிய உணவு.
31. வன்னி நாட்டு வழக்கம் காட்சியாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.
-
29. கட்டல்-மிஞ்ஞல்; போர்வு-வைக்கோற் போர்; பதம்-இடம்; மட்டுமா நாடு-மட்டக்களப்பு நாடு.
30. வாரணம்-கோழி; எச்சம்-மலை; கானுமா-கானுமாறு; வயின்-இடம்; விழைவு-விருப்பு; களமர்-உழுநர்.
31. புனாற்றம்-தீயநாற்றம்; உணநது-வருந்தி; மாறுமாறு-திருமபத் திருப்ப; இங்கள்-இவ்வாறு; புரிதவினை-செய்தலால்; குருதி-இரத்தம்; பேறு-ஜாதியம்; மதித்தல்-கருதல்.

மாறுமா றிங்குன் புரிதவிற் குருதி
வழிந்திட வயலகம் புகாஸை
பேறென மதிக்குங் காட்சிகொண் டுணவின்
பெருக்குறு வன்னிநா டுடையாள்.

(வேறு)

(32) மாணி வாவிய போர் ருங்கல
மாறி லாது குலாவ/வே
பேணு கின்ற வியற்கை மல்கு
பெருந்து ஸைக்குளிள் தொங்ரெனு
நீணி லம்புக மாழி யூடு
நிரைத்த குன்று குறுத்தவாய்க்
கோண மாமலை கொண்டி லங்கிடு
கோதை யாகிய மாதராள்.

(33) என்ன டாவினை யேழு மிங்கு
வீருக்கு மாறு வியப்பாடா
மன்னு வெம்புனல் துன்னு முற்றில்
மலர்ந்து மாரியி ஞடினால்
என்ன மாமகிழ் வெய்து மாவெனன்
வெய்தி னர்புக வெண்ணில்சீர்க்
கண்ணி யாயினை நன்னர் என்னணி
கானு கெண்ஜெருவிர் கண்ணிடை



(வேறு)

(34) பேருற வடக்கனுயர் பேறருள் திருப்பதி
பிறங்கிடு நலங்கு வவுசீர்க்
கீரிமலை யென்றுபெயர் கேட்ற நிறைத்துளது
கினுகினென வம்மலையினோர்
பேர்பரவு மாரருவி கீழ்வழி படர்ந்ததுறு
பினிக்கமிழ்த மாகி யணவார்
வாரியரு கிங்குதிரு நீராழுக வென்னென
மயங்கிட விளங்கு மடவாள்.

32. திருகோணமலையின் உலகநிந்த பெருமை கூறப்படுகிறது. திருகோணமலையை உடைமை இலகு கைக்குப் பெருமையாகிறது. உலகிலேயே மிகச் சிறந்து இயற்கைத் துறைமுகங்களிலோன்று இது.
33. கண்ணியாவினுள்ள ஏழு கின்றுகளிற் காணப்படும் வெந்தீர் ஊற்றுப் பெருமை கூறப்படுகிறது. மாரிகாலத்தில் அவற்றில் நீராடினால் எந்தகைய சுகம் கிடைக்கும் என்ற எண்ணம்.
34. கிரிமலையின் பெருமை கூறப்பட்டுள்ளது. கிரிமலையினுந்து பாயும் அருவி கடலுக்கருவிலேயிருந்து தம் நன்னோய் ஒடிப் பிரிக்கைத் தீர்க்கும் சக்தி வாய்ந்து விளங்குகின்றது.
32. மாண்-மாட்சி, பெருமை; நிலாவிய - பொருந்திய; போராஞ்சலம் - அரிய போர்க்கப்பல்கள்; குலாவல்-பொருந்தல்; கோணமாமலை-திருக்கோணமலை.
33. ஏழு-ஏழு கின்றுகள்; மன்னுதல்-நிலைபெறுதல்; வெம்புனல் தன்னுழற்று-வெந்தீர் பொருந்திய ஊற்று; மலர்ந்து-களிப்புற்று; நன்னர்-நன்று; கானுக + என்று-கானுகென்று.
34. வடக்கன்-வடக்கின்கண்; பேறு-செல்வம்; படர்தல்-செல்லல்.

(வேறு)

(35) ஊரெழு வெனும்பே ரூரிடைச் சிறுகுண்
டொன்றுபொக் கண்யென வளது
சீரெழு புத்தார் நிலாவரை யுளது
திருந்திட முருகமர் நல்லூர்ப்
பேருறு பதியிற் சங்கிலி தோப்பிற்
பெயர்யழு ஞாரியென் றளது
நேரினெ பார்த்தோர் மிகமிக வியப்ப
திலைப்பவ ளமதுமா மலரே.

II

(வேறு)

(36) திருவேறு பேரற நிறைத்துயர் திறப்பொலிவ
திகழரச செய்த வேந்தர்
சீருறு பவத்தமத மேதகு நெறிக்குருகு
சிந்தையி னமைத்து வைத்த
மருவேறு கவுதம ரெலும்புநக முதலியன
வைத்திட்ட தாதுகோபம்
மாண்புமலி யாராம மிக்கன விகாரங்கள்
மல்கிடு சயித்தியங்கள்.
குருவாய்மை கொண்டுதவ நெறிநாடு மாணிகள்
குலாவிவள ருறைவிடங்கள்
கோகநத வடிவிற் குளிக்குங் குளங்கள் தூண்
குறைவிலா யிரமண்டபம்
ஒருவாது புங்கவ னமர்ந்துபெரு ஞானமுறு
மொப்பிலா வெள்ளரசினேர்
ஒளிகொள்ளினோ பரவுமர முடையவநு ரதபுரியை
யுடைமையென வுடையவனிதத.

(வேறு)

(37) உரவுடை யருளின் கவுதம குருவம்
ஒவ்வொரு தலத்தினு மொளிரக்
கரடிக ஸிருந்து கிளையொடு பயின்று
களித்திடு குகைகளிற் சாது

35. யாழ்ப்பாணக்குடா நாட்டிலுள்ள என்றும் வற்றுத் தூன்று நீர்நிலைகள் வியப்பை உண்டாக்கு கின்றன.
36. ஆயிரமாணக்கூக்கு மேலை இலங்கையின் தலைநகராக விளங்கிய அறுஶாதபுரத்தின் பெருமை கூறப்படுகிறது. அதுராதபுரத்திலே பெனத்தமத சின்னங்கள் செறிந்துள்ளன.
35. பொக்கணையும், நிலாவரையும், மழுஞியும் ஏங்களை நீண வெளியே இடைவிடாது போக்கிக் கொண்டிருப்பினும் வற்றுத் தன்மையுடையன.
36. மேதகு-மேன்மையுடைய; தாது கோபம்-தாகோப, (மருஉமொழி); ஆராமம்-உபவனம்; நந்த வனம்; விகாசம்-புத்தபள்ளி; செத்தியம்-பிக்குக்கள் யோகம் பயிறுமிடம்; கோநதம்-தாமனை புங்கவன-புத்தன்; வெள்ளரசின் ஒரு கிளையாற் பரவிய யாம்.



உள்ளமலி யுவகைவர், மனையோடு முடன்பிறந்தா
ஞுணர்ந்து தன்னைக்

கள்ளமற மீட்பனெனக் கருதி மண்டக் கிழுக்கவெனக்
காலி லீயம்

கொள்ளரிய கனத் தோடுங் கொண்டுபெட கிருந்திறங்கிக்
குளிக்குந் தூய

வெள்ளி செவ்வாய் நீர்மைகொண்ட முத்தமலி கரியகடல்
விரவக் கொண்டாள்.



அும்பன் கங்கையு மாவலி கங்கையு
மணையு மினிப் பையிலே

ஆறு கடந்திட நாடு குரங்கின
மடர்மர மிசையேறி.

மருவிய பவுத்த மாணிகள் கலங்கா
 மனத்தொடு தவப்பய னுகர்ந்த
 திருவிணை யுடையாள் புதைபொருட் செல்வம்
 தினந்தினங் காட்டிடுந் தெரிவை.

(வேறு)

(38) தாமப் புயவனி மேவிப் பெருமை
 தழைப்பத் திருவரசர்
 தாமற் புறநனி யானுகை செய்திடு
 தகைமை தெரிப்பனவும்
 காமக் கலவி பெருக்கி விளங்கிய
 காரிகை யாருறைவும்
 காவிற் சிலையரி வாயிற் பெறுபுளவு
 காட்டு குளத்திறனும்
 ஏமப் பயனுறு சமய மிரண்டு
 மிருந்து குலாவியசீர்
 எழிலுறு சிவதனி யொளிகொள் விகாரம்
 இசைத்திட விருமொழியும்
 தாமெப் படியு மியைந்து வளர்ந்திடு
 சால்பு விளக்குநவும்
 சான்று தரும்பொல னுவை பழும்பெயர்
 தந்திட நின்றெளிர்வாள்.

(39) விஞ்ணை யளந்தோளிர் கொடுமுடி யெங்கும்
 வெண்முகில் பள்ளிகொளா
 வீறுகொ என்னிவரை நாடுகள் காடுகள்
 மிகுபள் எங்களை
 எண்ணில் கொண்டங் கெண்ணு வகைமழை
 யீர முறப்பொழிமாண்
 இன்னில் மீதுறு தேயிகை யாதிய
 வேறி வளர்ந்திடவே

37. அனுராதபுரம் பெருமை கூறிய புலவர் பொனாறுவைப் பெருமை கூறுவதற்கு முன்னர் இலக்கணமின் புதைபொருட் செல்வத்தைப் பற்றிப் பொதுவாகக் கூறுகிறார். ஒவ்வொரு தலத்திலும் புதர் பெருமாளின் கருணையுருவமிகுந்திருக்கிறது. கரடிகள் குடும்பமாக வாழும் மலைக்குகை களிலே பொத்த சமய தற்கிளன் தவலு் செய்து வந்ததற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன.
38. பொனாறுவையின் பெருமையும் புதைபொருளாராய்ச்சியாலேயே தெளிவு பெற்றுள்ளது. பொனாறுவை சுகாவ சமயத்தவர்களான சோழப் பெருமாள்ளர்களாலே தலைநகராக்கப்பட்டு பின்பு சிங்கள மன்றர்களின் தலைநகராகவும் விளங்கியது. அதனாலே அங்கு சிங்கள-தமிழ் மொழிகள் போற்றப்பட்டதற்கும் பெனத்த-ஸால் தமிழ்கள் வளர்க்கப்பட்டதற்கும் சான்றுகள் உள்ளன.

37. உரவுடையுருவம் எனக் கூறுவதிலை; சாது- சாந்தம்; மாணி-பிரமசாரி; நுகர்ந்த-அனுபவித்த
38. தாமம்-பூமாலை; அந்புற-அன்புற; உறைவு-வாசம்; தகலூற் செய்த நான்கு சிங்கங்களின் வாய் வழியே பெறும் நீர்; ஏமம்-இன்பம்; இரு சமயங்கள், சௌவழும் பெளத்தமும்; இரு மொழி-சிங்கங்களும், தமிழும்; இது, அங்குள்ள கல் வெட்டுக்களாற் பெறப்படும். சால்பு-மேன்னாற்.

கண்ணொன மன்னர் கதிப்ப விருந்த
 கணக்கு மலிந்திடவே
 காமுறு தாலத மாளிகை கவுதமர்
 கதிரோளி காட்டிடவே
 நன்னெனினர் தம்மை வியப்பி னிருத்திடு
 நலமலி கண்டியெனும்
 நன்னகர் தன்னுறு பொன்னக ரென்று
 நயந்து புனைந்திடுவாள்.

(40) திண்ணிய கன்மலீ நன்கு குடைந்து
 திருத்தவி யைந்தழகின்
 செவ்வி தெரிப்ப செதுக்கி முகட்டுறு
 சீரிய வோவியமும்
 கணக்களி கொண்டிட வட்டிகை செய்தொளிர்
 கவுதமர் திருவுருவம்
 கவினுற நாற்ப னேழடி கொண்டது
 கண்ண னிராமனென
 மண்புக ழேறு பலப்பல சிலையம்
 மலீயறு சிலையானே
 மானுற நன்று வடித்திது போலெழில்
 மன்ணிய தில்லையெனு
 விண்ணனவர் மெச்சிட மன்னவ ஞஞாவன
 விற்ளெலாடு செய்தவினை
 மேவிடு தம்பனை ழூர்கொடு னின்றிடு
 மெல்லிய லெம்மவனே.

(வேறு)

(41) அணியா ரசோகன் திருமைந்தன்
 அறிவின் முதிர்ந்த மகிந்த னென்பான்
 துணியா வெழுந்து தீசற்குச்
 சொல்லும் பெரிய திருவ நத்தின்

39. கண்டி நகளின் பெருமை கூறப்படுகிறது. மலீச் சிரங்கள் வினாகினை அளப்பன அவற்றின் உயர்ச்சியைக் காட்டுவது. வெண்முகில் பள்ளிகொள்வது என்பது அவ்வயர்ச்சியை உறுதிப்படுத்த உதவிகிறது. கண்டிப் பலுதினின் சிறப்பான பமிகும் இலங்கைப் பொருளாதாரத்தின் ஆணிவேருமான தேவிலைப் பயிர் பற்றிக் கூறப்படுகிறது. தாலத மாளிகை சிங்கள பெளத்தர்களால் உயிருக்குமிகைப் போற்றப்படுவது; பெனத்த மத சின்னங்களில் மிக உயர்ந்ததாகக் கருதப்படுவது. பொன்னகர்-தேவுலோகம்.

40. தம்பனையிலுள்ள சிற்பத்தின் பெருமை கூறப்பட்டுள்ளது. மலீப் பாறையைக் குடைந்தெடுத்த ஒவியங்கள் பாறையிலே செதுக்கப்பட்ட நாற்பத்தேழு அடி கொலதம் புத்தர் திருவரு.

39. கொளா-கொண்டு; பள்ளிகொளா வீறு கொள என்க. வீறு-பொலிவு; அணிவசை-அழுகிய மலீ; இன்னிலைம்-இனிய நிலம்; கணக்கு-தன்மை (கம்பர்கும்-121); நலம்-இன்பம்.

40. கலமலீ, தளி-கோயில்; செவ்வி-தன்மை; தெரிப்ப-தெரிப்பன; வட்டிகை-தீத்திரம். பெயர்த் தெடாமல் அம்மலீக் கலவிலேயே நிற்கும் இருக்கும் படுக்கும் உருவங்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன.

பணியான் மக்கள் பவுத்தமதம்
பற்றி யொழுகிச் சிறப்பவைத்த
இணையே யிலாத மிகுந்தலையி
ஞமுச்சி படைத்த விரும்பெரியாள்.

(வேறு)

(42) சுருட்டு திரையின் பெரும்பரவை
துழாவிப் பயிலும் புகைக்கலங்கள்
தொடர்ந்து தொடர்ந்து நனியொதுங்கித்
துயரந் தவிர்ந்து பள்ளி கொள்ளான்
சுருட்டி யலைக்குங் கரையருகி
அனுதி தளரா துஞ்சிவைத்த
ஒளியின் செயற்கைத் துறைதமுலி
யுலகின் கவர்ச்சி நனிபெற்று
மருட்டு பொதும்பர் வியன்மறுகு
வான் மளாவு மாடங்கள்
வணிகத் தலங்கள் அரசியலார்
மன்றம் முதலாப் பலநிறைத்துத்
தெருட்டு கலைக்கோ ஸிருப்பிடமாத்
திகழுங் கொனும்பைத் தன்னரிய
திருவின் தலைமை நகரமென்னத்
திருந்தக் கொண்ட திருவாட்டி.

(வேறு)

(43) தம்பெருமை மிகதிறுவித் தமிழ்நிறுவிச் சிவசமயச்
சால்பு காட்டி.
வெம்பகைமை தவிர்த்தரச தனிநிறுவி விளங்கியசிர்
வேந்தர் காப்ப
நம்புமொரு பெரும்புலவன் யாழ்ப்பாடி பெற்றதென
நவிலு மாறு
தன்பழமை பெருக்கிவளர் யாழ்ப்பாண நாடுகொண்டு
தழைக்கும் பூவை.

41. மிகுந்தலைக் குண்றின் பெருமை கூறப்படுகிறது. பெளத்த மதம் இலங்கையிலே முதன் முதல் இக்குன்றிலேயே உபதேசிக்கப்பட்டது. வேட்டைக்கருச் சென்ற தீசன் இக்குன்றிலேயே முதன் முதல் மகிழ்ந்தைன் கண்டு உபதேசம் பெற்று பெளத்தன்னான்.
42. கொழும்பின் பெருமை கூறப்படுகிறது. பரவை-சமுத்திரம்; புகைக்கலங்கள்-புகைக் கப்பல்கள்; செய்யுளின் முற்பாதி கொழும்பிலுள்ள செயற்கைத் துறைமுகத்தைப் பற்றிக் கூறுகிறது; பிறபாதி எணைய சிறப்புகளைப் பற்றிக் கூறுகிறது.
43. யாழ்ப்பாணப் பகுதியின் பெருமை கூறப்படுகிறது. கொடிய பகையை விலக்கித் தனியசக நிறு விப் புகழ்பெற்ற வேந்தராற் காக்கப்பட்டது என யாழ்ப்பாண அரசின் வரலாறு கூறுகிறார். யாழ்ப் பசுமை என்ற பெயர்க் காரணம் யாழ்ப்பாடி பரிசிலாப்பெற்ற பூமி என்பதனால் வந்ததென்பது கிறது.

41. துணியா-துணிந்து.

42. உறுற்றல்-செய்தல்; பொதும்பர-மசக்சோறிவு; வியன்மறுது-ஏகனந் தெருக்கள்; தெருடல்-தெவியச் செய்தல்.

43. சால்பு-நிறைவு.

(വേദ)

(44) ஓடி மாடு மரங்க ஞாரத்துராய்
 ஒல மிட்டு வளைந்துசெல் மாவலி
 சாடு மோர்சிறை மீதுபே ராதனை
 தாம நீள்மர மாமலர் வேய்க்கொடி.
 கூடு புல்செடி பூவிட மெங்கலூம்
 கொண்டு வந்து குலாவ வளர்த்தலின்
 பீடு கண்டு பிறர்பிறர் மங்கலம்
 பேச நின்று பெருக்குநம் மாயினம்.

(ବେଳି)

(45) கோணேசர் கோயிலொடு சித்திரவே வாயுதம்பேர்க்
கோயி வாக்கி
மாண்று தம்பலகா மப்பகுதி வயல்சிறந்த
மன்கொண் டாக்கி
ஏண்று குளங்கள் தொட்டிங் கெழிலேற நலங்கள் செய்த
இளங்கோ வென்னும்
சேண்று புகழ்படைத்த குளக்கோட்டன் தொடர்புபெற்ற
சிறந்த நங்கை.

(46) கம்போடி யாவெனப்பேர் கண்டுவளர் நாடுகடல்-
கடந்து போந்து
வன்போடு மதிப்படுத்தித் திறைவாங்கி யாண்டிருந்த
மன்ன ஞேடு
முன்போடு பலசமரிற் பகைத்தானை முருக்கிநின்று
முறைசெய் தாண்ட
மன்பேரி வரசர்களாற் புகழ்மலிய மானமுற
வளர்க்கப் பெற்றான்.

44. போதனைப் பூந்தோட்டத்தின் பெருமை கூறப்படுகிறது. மகாவளி கங்கையை மூன்று பக்கங்களிலே கொண்டுள்ளது இப்பூந்தோட்டம். என்பது வகையான தாவரங்களும் இங்கு வளர்க்கப்படுகின்றன.

45. மகாவளி கங்கை கடலிற் சேரும் பகுதியாக திருக்கோணமலை மாவட்டச் சிறப்புக் கூறப்படுகிறது. இப்பகுதிக்குக் குனக்கோட்டனென்னும் மன்னாடுதான் தொடர்பு இடம்பெறுகிறது. கோணசரி கோயில், சித்திரவேளாயுதர் கோயில் என்பன கட்டியும் சிறந்த வயலை உண்டாக்கியும் குளங்கள் தோண்டியும் குனக்கோட்டன் பணியாற்றினால். தமிழ்நாடு கோணசரி கோயில் ஒன்று காணப்படுகிறது. இப்பாட்டிலே குறிப்பிடப்படும் கோயில் கோணமலைக் கோயிலாக வேண்டும். சித்திர வேளாயுதர் கோயில் வெருகவலை இருக்கிறது.

46. பிறநாட்டிலே இலங்கை மன்னர் பெற்ற புகழ் கூறப்படுகிறது. இந்தோசினுவிலுள்ள கம்போடி யாவிலே அடைந்த வெற்றி கூறப்பட்டு அத்தகைய மன்னர்களாலே ஆஜப்பட்டவள் என்று இலங்கையின் பெருமை நிறுவப்படுகிறது.

44. உரைத்து-தேய்த்து; உராய்-உயாவி; சாமுடி-மோதித் தாக்கும்; சிறை-பக்கம்; பெருகுதல்-இன்னு மின்னுங் கொண்டுவந்து சேர்த்தனாற் பெருகுதல்.

45. தொடுதல்-தோண்டுதல்; ஏன்-பெருமை; சேண்-தூரம்; “முன்னுட்கு குளக்கோட்டன் மூட்டுஞ் திருப்பணியை” எனத் தொட்டுக்கும் வெண்பா கோட்டை வாயிற் கல்லிற் பொறிக்கூடப்பட்டு மங்கிக் காணப்படுவதை இன்றுங் காணலாம். இந்தியாவிலிருந்து கப்பல் வழியே கொண்டுவந்த சீரிய மன்னைக் கழி நிலத்திற் கொட்டி வயலாக்கின்னென்பது.

46. வன்பு-வன்மை; சிறை-கப்பம்; முன்பு-வலிமை; முருக்கி-அழித்து; முறை-நீடி; மன்பீரி-மிக்க புகழ்.

(47) கீழ்த்தினகையில் விதுபோலுங் கோபபுநலன் வாய்ந்ததொன்று
 கிடையா தென்னத்
 தாழ்த்துதலில் லாததிருத் தலையாகும் யாழ்ப்பாணம்
 தன்னில் மேனுள்
 காழ்த்தகர வலம்படைத்த ஒல்லாந்தர் கட்டியதோர்
 கோட்டை காண்பார்
 வாழ்த்ததெடுப்பச் செயற்கையைழி வியற்கையொடு வளர்த்துமிக
 வயங்கி வாழ்வான்.

(48) இந்தியநாட்டு டினிலிந்துக் கோயில்களிற் பெரியமணி
 யேற்று ரிங்கன்
 வந்தரசு புரிந்துநின்ற பறங்கியர்கள் தமக்குரிய
 மதத்துக் கோயிற்
 சந்ததமும் அடியர்களை வணங்கவழைத் திடுந்தகைமை
 தலைக்கொண்டாக்கும்
 அந்தமுறை யிங்குமுறு காலத்தா னமைத்தொழுகும்
 அழகு பூண்டான்.

(49) சிந்தையினைக் களிக்கவைக்கும் சிற்பநலம் மிகநிறைத்துத்
 திகழ்ச்சி மேவிச்
 சந்திரசே கரண்கோயி வென்றுபெயர் நனிகுடித்
 தகைகால் வேந்தர்
 நிந்தையறப் புரந்துநின்ற திருத்தேவன் துறைக்கோயில்
 தெகிழப் பிண்பு
 வந்தடைந்த பறங்கியர்கள் வலிந்தழித்த நிலைநோக்கி
 வாடி நிற்பான்.

(50) நிறைகிழுக்கில் விளங்குபல தேயங்கள் தம்பழுமை
 நிகழ்த்துந் தன்மை
 குறைவுடைத்தா மென்வருந்தத் தனதுபண்டை வரலாறு
 கூறும் பான்மை
 செறிவுறுத்திப் பாவியிலே யெழுதிவைத்த பெருமைமிகச்
 சேர நின்றாள்
 கறைதவிர்த்த பலசெயல்கள் நிகழவைத்த மன்னரிசை
 காத்து நின்றாள்.

47. யாழ்ப்பாணத்து ஒல்லாந்தர் கோட்டையின் சிறப்புக் கூறப்படுகிறது.
 48. பறங்கியர்கள் இலங்கையிலுள்ள தம் மதக் கோவில்களிலே, இந்துக் கோவில்களைப் பின்பற்றிக் கண்டா மணிகளை அமைத்தனர்களை தனிச் சிறப்பாக விளங்குகிறது. சந்ததம்-எப்போதும்.
 49. தேவன்துறை இன்று தேவிதுவர என்று வழங்குகிறது. திகழ்ச்சி-விளக்கம். சந்திரசேரன் கோயிற் பெருமை கூற ஏழுந்த செய்யுள் இது.
 50. இலங்கை வரலாற்றின் திறந்த மூலாதாரங்களாக விளங்கும் மகாவமிசம், குலவமிசம் முதலிய ஸவே இங்கு குறிப்பிடப்படுகின்றன. இவை இலங்கை பென்தத் தமிய வரலாறுகும்படி பென்த குருமாரால் இயற்றப்பட்டன.
47. காழ்ப்பு-வயிரம்; வயங்கல்-விளங்கல்.
 48. பெரியமணி-கோபுரத்திலே தொங்கவிடும் கண்டாமணி.
 49. தேவன் துறைக் கோயிலின் பண்ணப் பெயர் சந்திர சேரன் கோயில்வென்பது. வலிந்தழித்த-வெண்டுமென்றே அநியாயபாயைழித்த.

(வேறு)

(51) மங்கள மண்ணிட வென்வயி னுற்றிட
மக்கள் புகழ்க்குரியார்
சிங்களர் தமிழர் பறங்கியர் சோனகர்
தின்மை மலாயரெலாம்
இங்கு குலாவி யிருந்துறு மொற்றுமை
யெந்தி விளங்கிடவே
தங்களு ளன்பு பெருக்குக வென்ற
தவப்பொருள் நன்றருள்வாள்.

(வேறு)

(52) சிங்களமுந் தமிழ்மொழியுஞ் செம்மையுறுத் திகழ்ந்துவவ
அங்கிலமென் றுலக்கமெங்கு மணிநிறைக்கு மொழிகுவவப்
பொங்கறபு மொழிபயிலும் போக்குயரப் புலம்பெருக்கிக்
கங்கையொரு நான்கொன்றுக் கலந்துசெறி கடலனையாள்.

(53) தனக்கெனவா மூதுபிறர் தமக்கெனவாழ் தனித்தகைமை
முனைக்கவெழி ஸரசநிலை முனிந்துமனை மகத்துறந்தோன்
நினைக்கழுடி யாததுவ நெறியாளன் அருளாளன்
சினக்கடுமை கடிந்தபுத்தன் திருவடியைத் தொழும்நாடு.

(54) முந்துபல நெறியானு முனைப்பகற்றி முனைவனருள்
சந்ததமும் பெறல்வாய்க்குந் தத்துவச்சீர்ச் சைவமெலும்
இந்துமதந் தன்பழமை யெம்மருங்கு மிக்காட்டிச்
சிந்தனைக்கோ ரிருப்பிடமாச் சிவம்பெருக்குஞ் சீர்நாடு.

(55) எல்லாரு மொருகுலத்தார் யாவருக்கும் வேற்றுமையிங்
கில்லையென அறம்பெருக்கி இறைதொழுச்செய் யிக்லாமும்
நல்லபொறை யடிக்கெளன நவைதீர்ந்த கிறித்துவெனும்
சொல்லழக னமைத்துவைத்த துறைமதமும் துவதநாடு.

51. எல்லா இன மக்களும் அனபாக வாழும்படி தவஞ்செய்துனள் இலங்கையின் பெருமை கூறப்படுகிறது.
 52. நான்கு மொழிகளால் அறிவு பெருகும் இலங்கையின் பெருமை இங்கு காணப்படுகிறது.
 53. பெளத்த சமயத்தைப் போதித்த புத்தனின் பெருமை கூறப்படுகிறது. இலங்கை மக்களிலே மிகப் பெரும்பாலோர் பெளத்தர்களாதவின்.
 54. இலங்கையிலே இரண்டாவது பெரிய மதமான சைவசமயப் பெருமை கூறப்படுகிறது. சைவ சித்தாந்தத் தத்துவ முறையின் சிறப்பு காணப்படுகிறது.
 55. இல்லாம், சிறீத்தவம் என்னும் சமயங்களின் சிறப்புக் கூறப்படுகிறது. நவை-குற்றம்.
-
52. புலம்-அறிவு.
 53. முனைக்க-முற்பட; முனிந்து-வெறுத்து.
 54. முனைப்பு-அங்காசம்; முனைவன்-இறைவன்.
 55. துறைமதம்-புரட்டெல்தாந்தம் கததேரலிக்கம் முதலிய பகுதியுடைய மதம். துதை-துதையும், செறியும்.

(வேறு)

(56) பொன்னனவே போற்றுதலி ஸ்மெனும் பெயரினாடு
பொவிவா ளன்பர்
மின்னனவே யிலங்குதலின் இலங்கையனும் பெயரோடு
மிலிர்வா ளன்பர்
இன்னனபல் பெயர்பொவிய இன்னனம்பல் சிறப்பினாடும்
இலங்குந் தூய
அன்னபிறர் தலைநொறுக்கி அணியுரிமை யடைந்தநிலை
யறவா மன்றே.

III

(57) ஒருவனிக நெறிகுறித்தின் குற்றெழுந்தார் பறங்கியரோ
டொல்லாந் தப்பேர்
மருவியவர் முந்நாருண் டகவையிந்த மணிநாட்டின்
மல்லல் வாய்ந்த
கரைகள்ளாந் தமவாக்கிக் கண்டியினைக் கண்ணலுங்
காலு ராகி
வெருவரால்கொண் டங்கிலர்க்கே பிடித்தவிட மததனையும்
விட்டுப் போனார்

(58) ஆங்கிலர்கள் தாம்பறித்த பகுதியொடு பதினெண்ணாண்
டமைந்த பின்னர்
ஒங்குவளக் கண்டியெனு நாடொருவர் துணையானே
யுறழ்ந்து பற்ற
வீங்குபுக யிலங்கைநிலை வேறாக அரிக்கொடியும்
வீழ்ந்து போகத்
தாங்குபெரு மாணிகத் தமைவருத்த விலங்கையர்கள்
தயங்க லானார்.

(59) என்பாவ மியற்றியமென் ரெல்லோரும் பிறர்குடிக
ளனக்கை யொப்பம்
இன்போட வெழுதிநிற்ப, அங்கிலமே கற்றவர்கள்
இனிதுய்ந் தேற

56. ஈழம், இலங்கையெனும் பெயாகளின் காபணம் கூறும் முறையில் இலங்கையின் பெருமை கூறப் படுகிறது. இலங்கை விடுதலை அடைந்த வரலாறு தொடருகிறது. இன்னனம்-இன்னம்.
57. வணிகத்தின் பொருட்டு வந்த போர்த்துக்கேயா, ஒல்லாந்தர் இலங்கையின் கரைப் பகுதிகளை ஆணடு அவற்றை ஆங்கேயிடம் தோற்றுப் போயினர்.
58. ஆங்கிலேயர் கண்டியையும் கைப்பற்றினார். இலங்கை அடிமை நாடாகியது.
59. ஆங்கிலங் கற்ற சிலர் உயர்ந்தனர். பலர் தன்புற்றனர்.

57. மல்லல்-வளப்பம்; வெருவரல் கொள்ளல்-அஞ்சதல்.
58. ஒருவரென்றது, ஏவப்பணியை; உறந்தல்-மாறுபடுதல், பகை கொள்ளல்.
59. பிறர்-குடிகள் என-பிரித்தானிய பிரசாசன் என; இன்பு ஓட-இன்பந் தொலைய; நண்பேறு-நல்ல தீர்டம்; துவனல்-மெவிதல்.

நன்பேறிங் கிலராகிய பல்ரெளிய வாழ்க்கையிலே
நடந்து சாயத்
துன்போடு சமமிழந்து தொழில்சருங்கி மாந்தர்பவர்
துவன லானூர்.

(60) அங்கிலத்தை யரைகுறையாய்க் கற்றபின்னர் அளவில் பிழை
யமைந்திட்டாலும்
அங்கிலத்திற் பேசுதலும் எழுதுதலும் அதிசிறப்பென்
ரூண்றேர் தேடி
இங்குவைத்த பெருநால்கள் கண்ணேலும் பாராராய்
எங்கள் முன்னோர்
பங்கமற வரைத்ததிறு வறங்களெல்லாம் அறியாராய்ப்
பரவ லானூர்.

(61) சிங்களத்திற் செழுந்தமிழிற் சிந்தைகவர் செழும்பாக்கள்
செறிந்திட்டாலும்
இங்கவைக ஸிழிவுடைய வெனக்கருதி மேனுட்டா
ரிசைத்த பாக்கள்
மங்கலமே நிறைந்தவென வரம்பிகந்து மயங்கினராய்
வாழ்க்கை மாற்றித்
தங்கனுக்கோர் பொருளிலராய்த் தமதுமுன்னோர் தகைமறந்து
தளர லானூர்.

(62) வீட்டினிலே குழந்தைகளும் தாய்மொழியிற் பேசுதலை
விரும்பா ராகி
நாட்டமெலா மிளமைதொட்டே யங்கிலத்துக் காக்கவழி
நன்கு செய்து
கூட்டுறவு தாய்மொழியிற் பேசுவா ரொடுநீக்கக
குறித்துத் தாமும்
சட்டமுறு சபைகளிலே பிழைமலியத் தாய்மொழியை
யியம்பிப் பூத்தார்.

(63) விழுவகளி கொள்நிறைந்து வேந்தர்பவர் வறுமையற
விளைத்த சீர்த்தி
உழவுதொழில் முதலாகப் பயன்பெறுக்குந் தொழில்புரிதற்
குளங்கொள் ஓராய்

60. ஆங்கிலங்கி கற்றேர் தாய்மொழியை ஒதுக்கினார்.
61. இதுவும் அது.
62. இதுவும் அது.
63. ஆங்கிலங்கி கற்றேர் உழவு முதலிய தொழில்களை ஒதுக்கி உத்தியோகத் தினை நாடினார்.
64. வரம்பிகந்து-அளவு கடந்து.
65. பூத்தார்-பொவிவுபெற்றார்.
66. உழுதல், வினதத்தல், நாற்று நடதல், கணைபிடுகல், அறுவடை, குடும்பித்தல் முதலிய யாவும் நெயும் விழாக்களாகக் கொண்டாடினார். இப்ரிதகவு-இகழ்ச்சி.

இழிதகவா மிவற்றுனென ருத்தியோ கத்தினையே
யெரூம் நாடப்
பழையநிலை சுருங்கிவிடப் புதியபல காட்சியிங்குப்
படர்ந்த வன்றே.

(64) கண்டிபறி பட்டதன்பின் ஒருநாற்று முப்பதின்மேற்
கழிமு வாண்டு
தெண்டிரைகு மீழமெனுந் திருநாடு பலவழியில்
திருந்திற் ரேனும்
கொண்டபெருங் குறிக்கோளின் வலியிழந்து நிலைதளர்ந்த
குடி கள் வாழ்வில்
மின்டுமிடி தலைவரிப்ப மிகமெலிந்து தலித்ததென்றல்
மிகையா காதே.

(65) இந்நிலையை நினைந்து நினைந் திரவுபக லோயாமல்
இலங்கைத் தாயின்
மன்விலங்கை யுடைத்தெறிய நாளெந்நா ஸெனமறுகி
மனித வாழ்வின்
உன்னதமா மிலக்கிங்ஙன் தாம்பிறந்த தாய்நாட்டை
யுயர்த்தி யாவும்
தன்னிடத்தே படைத்தெகாளிரத் தகுவனசெய் தமைதலெனத்
தக்கோர் தீர்த்தார்.

(66) சிறையின்றிக் குருதிக்குஞ் செயலின்றிக் கையேந்தாஞ்
சிறுமை யின்றி
நிறைநின்று தம் மரிமை நிசழ்த்தியந்த வங்கிலர்தாம்
நினைந்து தங்கள்
குறைகண்டு தருதநும் துரிமையெனக் கொடுத்திடலுங்
கொண்டு வெற்றிப்
பறைநன்று முழுக்கியினிப் பயன்கு பெறுதுமெனப்
பதங்க னேற்றார்.

64. ஆங்கிலேயர் ஆட்சியிலே பல வழிகளிலே திருத்தம். எனினும் குடிகள் நிலை தளர்ந்து வறுமை யால் தாக்கப்பட்டு வாடினர்.

65. தக்கவர்கள் தீர்மானம்-மனித வாழ்வின் இலட்சியம் தாய் நாட்டை உயர்த்தித் தன்னிறைவு பெறச் செய்தல்.

66. விடுதலைப் போராட்டம் நடந்த முறை. ஆயுதம் ஏந்தாமல் விடுதலை பெற்ற புதுமை. பதம்-பதவி.

61. குறுக்கோள்-இலக்கு; மறுகல்-கழலல், கலங்கல்.

66. நிறை-நீதி; தருதும்-தருவோம்.

318380

(வேறு)

(67) ஓரார் தங்களை யுண்மை யுணர்த்தி
 யுவப்பச் செய்தலிலே
 ஒற்றுமை தழுவி நடந்திடு மாறுரை
 யுறவின் னுரைத்தலிலே
 ஆரா யினுமவர் நம்மவ ரெஸ்வே
 யன்பு செலுத்தலிலே
 ஆட்சி புரிந்திடு சூழ்சியொ டுலவிடு
 மசையா நிலைதலிலே
 சீரார் நடுநிலை கொண்டு விளங்குந்
 தெளிவுறு கடமையிலே
 தேர்வுறு பெரியார் சேனு நாயக
 தேமொழி மாமனியே
 பாரார் புகழ் விலங்கையி ஞட்சிப்
 பயனூர் தலைவனை(ப்)
 பாரந் தாங்கினர் லீரந் தாங்கினர்
 பகையற வாழியவே.

(வேறு)

(68) ஆயிரத்தோ டொன்றியதொள் ஓாயிரத்து நாற்பானெட்
 டமையு மாண்டின்
 மேயசித்தி யுற்றிடுபெப் புறுவரியி னன்காநாள்
 வீழவி ஞப்பண்
 தோயருத்தி யொற்றுமையன் புந்தவுந்த மக்களொலாந்
 தொழுது வாழ்த்தத்
 தாயோருத்தி யிலங்கையெனுந் தலமடந்தை தனிமகுடந்
 தாங்கி ஞானே.

(வேறு)

(69) கோயில்கள் பள்ளிகள் கூடி மாந்தர்கள்
 தூயன் நறுமலர் தூவிக் கைதொழாத்
 தாயிவள் பூண்டிடு தனையு டைந்தது
 நேயுறு வாழ்வருள் நிறைய வென்றனர்.

67. டி. எஸ். சேனாயக்காவின் பெருமை கூறப்படுகிறது.

68. 4-2-1948-இலங்கை உரிமை பெற்ற நாள்.

69. தாய்நாட்டின் நல்மை கருதிப் பிரார்த்தனை.

67. ஓரார்-உணரார்; சூழ்சி-நுண்ணறிவு.

68. ஆயிரத்தோ டொன்றிய தொள்ஓயிரத்து நாற்பானெடு-1948; பெப்புறுவரி - February; நாப்பண்-நடுவே, மத்தியல்; அருத்தி-விருப்பு; உந்த-முன்தனள்.

69. தூயன்-தூய்மையுடையனவாகிய; தொழு-தொழுது; நே-அன்பு.

(வேறு)

(70) நம்பியரு நங்கையரு நல்லமுதி யோரும்
பம்பியினி யென்னகுறை பண்டையினு நள்ளே
நம்பொலியு மன்னைதனை நாகவள் நாடென்
றிம்பரில் வளர்ப்பமென வெங்குமெழ லானார்.

(வேறு)

(71) பெற்றன எளமதுதாய் பீடு மல்கிய
நற்றிரு வுரிமையை நலைத விர்ந்தியாம்
கொற்றம் மெழுச்சியுங் கூட மாமகிழ்
வுற்றன மெனவிசை யுவந்து பாடினார்.

(72) எம்மைக் குறைசெயு மென்மைப் பொருளொடும்
எம்மற் புறுகொடியாம்
சிம்மக் கொடியினை யங்கிலர் தாழ்த்திய
சிறுமை தவிர்ப்பமெனு
நன்மைப் படுப்பாருள் நன்கு கொளாநனி
நாடினர் நிரைநிரையே
தம்மைக் களிமகிழ் வுந்திட ஓற்றினர்
தட்டற வானுறவே.

(வேறு)

(73) நலமலி தோரணை நாற்றி வாழைகள்
குலையன வாயிலிற் கூட்டி யில் வெல்லாம்
கலைவளர் தீபங்கள் கால மாந் தர்கள்
பலவிழ வயர்ந்தனர் பயனை யுன்னியே.

(வேறு)

(74) முதிய பெண்டி ரினைய பெண்டிர்
முறைரு ஸிந்து தாள்களை
முன்மு டக்கி நன்கி ருந்து
முழவு குழ்ந்த டித்தடித்
திதய மொன்ற வுரிமை யெம்
மிலங்கை யன்னை யெய்தினாள்
ஏடி வாடி யொன்று கூடி
யெங்கள் பங்கை யெய்துவோம்

70. மக்கள் இலங்கையைத் தேவலோகமாக்குவோமென எழுந்தனர்.

71. விடுதலை மலிழ்சியால் பாட்டு.

72. உரிமை பெற்றமையினா அடையாளமாகச் சிங்கக் கொடி உயர்ந்தது.

73. விடுதலை விழா-வீடுகளில் அலங்காரங்கள்.

74. பெண்கள் கொண்டாட்டம்.

70. பம்பி-செறிந்து; நாகவளாடு-தேவருலாம்.

71. பீடு-பெருமை; நலை-குற்றம்; கொற்றம்-வெற்றி; எழுச்சி-இறுமாப்பு.

72. என்மை-என்மை; அற்பு-அன்பு; வலித்தல்-விகாரம்; நன்மைப்படு பொருள்-நல்ல கருத்து; கொளா-கொண்டு; தட்டு-தடை.

73. நாற்றி-தொங்கவிட்டு; கலை-ஒளி; கால்-பிரகாசிக்க; அயர்ந்தனர்-கொண்டாடினர்.

துதிமு மங்கி விதியை வென்று
 துயரொ முந்து வாழுவோம்
 தூப தீப மிட்டி ராதொ
 டர்ந்து றங்க லின்றியே
 மதியை வென்ற முகம் வர்ந்து
 மங்க லங்கள் பாடுவோம்
 மாதர் வெற்றி கொள்க வென்று
 மாறி மாறி யோதினார்.

(வேறு)

- (75) சிரிய கொம்புடைச் சிறந்த யாணிகள்
 பேரியல் பெரியரைப் பெரிது தாங்கிட
 நாரிய ராடவர் நடந்து மல்கிட
 யூர்வல மெழுந்ததின் குவரி யென்ன வே.
- (76) கண்டியர் நடனமுங் கணிந்த சூம்மிபா
 டொண்டொடி மகளிரி னுவக்கு மீட்டமும்
 திண்டிறற் பள்ளியன் சிலம்பு மோதையும்
 மண்டின யாங்கணும் வான்து ளங்கவே.

(வேறு)

- (77) அன்று தொட்டி லங்கை வீற டைந்து மாச கன்றுசீர்
 நன்று முற்று மாறு கொண்டு நானு நானு மேறியே
 வென்றி யுற்ற லங்கல் குட விண்ணு லாவு கோளொலாம்
 நின்றி சைக்கு மென்று கோளி னிலைகு நித்தி யம்பினார்.

(வேறு)

- (78) செவ்விய வரத்தினர் திறத்தினர் நயக்கும்
 சிரியர் வியக்குமுயர் காரிய நிறைப்போர்
 அவ்வார் துறைக்கணுறும் அவ்வவ பணிக்கே
 அன்புருக இன்பமைய ஆண்மையை நிறைப்போர்
 தெவ்வுரையை யஞ்சலர் திகைப்பில ரிலங்கைச்
 செவ்வியுயர் செல்வமலி செம்மையின ளாகும்
 கவ்வைதம கவ்வையென வெண்ணிவளர் கண்ணேர்
 காவலி னமைச்சரென மேவிழுன கின்றூர்.

75. யாணையிலே தலைவர் செல்ல, கடல் போன்ற ஊர்வலம்.

76. ஒசைகள் கலந்து ஓங்கியிருந்தன.

77. இவங்கையின் எதிர்காலம் ஒளியிகுந்து செல்லும் என்றனர்.

78. அமைச்சர்கள் தன்மை.

75. பேரியல்-புகற் பொருந்திய; உவரி கடல்.

76. பஸ்வியம்-வாத்தியங்கள்; சிலம்பும் - ஒசைக்கும்; ஒதை - ஒசை; மண்டின - செறிந்தன; துளங்க-உணகய.

77. இது சோதிடர் கூற்று. கோளினிலை-கிரகங்களின் நிலை.

78. உரம்-வலிமை; திறம்-சாமரத்தியம்; நயக்கும்-விரும்பப்படும்; துறை-பகுதி; அவ்வவ-அந்த அந்த; தெவ்வுரை-பலைவர் வார்த்தை; அஞ்சலர்-அஞ்சார; கவ்வை-காரியம்; கண்ணூர்-கண போன்றவர்.

(வேறு)

(79) இலங்கைமக்கள் வறுமைபினி பகைமையின்றி யினிவளர்தற்
கேற்ற யீவும்
கலங்கவின்றி யாற்றுகின்ற அமைச்சருளம் நாடோறும்
கதிப்பக் காண்டுப்;
நிலங்குலவு கல்லோயாத திட்டமொன்றே பசிக்கொடுமை
நிலவா வண்ணம்
வலங்குலவு வளர்க்குமெனிற் பலங்குலவு மேஜையன
வழுத்த லாமோ?

V

(80) இதந்தரு நாற்பா ஞென்பதா மாண்டி
என்குபெப் புறு ரி நாண்கிற
சதந்திர மடைந்த நினைவினு லெழுப்புந்
துகளறு கோபுர விழுவிற்
கதந்தரு மரத ஞேட்டநாற் நிசையுங்
கதிப்பொடு விரவுக வென்று
மதங்குலம் மொழியின் பிளவுக ளாழித்த
மனத்தினர் பிரதமர் வகுத்தார்.

(81) ஈட்டிய புகழோன் எழிற்பொதிப் பீத
சென்பவு னதினியா வெனுந் தாய்
நாட்டினை யடர்க்கப் பிறர்வரல் கண்டு
நலிந்தனன் கிளர்ந்தன னகை
ஒட்டமே லோட்ட மோடினன் வெற்றி
யுறப்பணி புரிந்ததே மரதன்
ஒட்டமாம் ஈண்டும் அத்தகை யஞ்சல்
உஞ்சிய துண்டென்ப வரவோர்.

(82) அவ்வரை விடுத்த அறிவறு நிதியி
னமைச்சர்யாங் கலூம்மறை கூவிப்
பவ்வமே யெழுந்து படர்ந்ததென் றுப் ப்பப்
பலமத களிறுக விடையே

79. எதிர்கால உயர்வு பற்றிய நம்பிக்கை.
80. சுதந்திர சுதுக்கத்துக்கு அத்திவாரமிடும் விழாவுக்கு நான்கு திசைகளிலும் இருந்து மரதஞேட்டம்.
81. அதினியாவில் பீதக ஒட்ட மேல் ஒட்டமோடிப் பகைவர் தாக்குதலில் நன்று நாடு வெற்றிபெறப் பணியாற்றினன். அதே போன்ற ஒட்டம்.
-
79. காண்டும்-காண்பேம்.
80. 1949 ம் ஆண்டு பெப்புறுவரி 4 ம் நாள், இலங்கை ஓராண்டின்மூன் சுதந்திர மடைந்ததை நினைப் பூட்டுத்தற்காக, “டொரிக்டன்” சுதுக்கத்தில் எழுப்பும் கோபுரத்துக்கு, பிரதமரால் அத்திவாரக்கல் இடிப்பட்டது. துகளறு-குற்றமற்ற; விரலுக-கூடுக; கதம்-வலிமை; வகுத்தார்-கட்டளையிடார்.
81. அடர்த்தல்-தாக்கல்; நலிந்தனன்-நலிந்து, வருந்தி; கிளர்ந்தனுகி-உள்ளக் கிளர்ச்சி கொண்டவ ஞகி; உஞ்சறல்-செய்தல்; உரம்-அறிவு.

மல்வலை யணிந்த மழபிடி கருன்று
மனங்கொள வணிவரல் மானச்
செவ்விய நடையின் செல்லியா திணீந்த
நம்பியர் திரவொடுந் திரள்வார்.

(வேறு)

(83) “இருதேய மக்களெலா மோரிலக்கை நோக்கியிக
வியர்தல் வேண்டும்
பிரிவேது மடையாமல் வினைசெயலி னூத்துழைப்பைப்
பெருக்கல் வேண்டும்
பெரியார்மற் றெரியரெனப் பினங்காமற் பொதுநலத்தைப்
பேணல் வேண்டும்
விரிவாக விவை விளக்க மரதனையாங் குறித்த” தென்
விரும்பி யார்த்தார்.

(வேறு)

(84) “வெற்றியன் ரேற்றுமை மிகுந்த போட்டியன்
றுற்றபே ரொத்துழைப் புணர்தல் வேண்டுமென்
றிற்றைரான் ரேட்டடமீ திங்கு நாட்டினம்
மற்றிது தெரி” கென மகிழ்ந்து வாழ்த்தினார்.

(வேறு)

(85) செம்மைநெறி கோவியுயர் செல்லமுற நின்றூள்
நம்மரிய தாய்பிறர் நிலத்தைனொ நூறி
இம்மையி னௌருத்தியென யெய்தியொ ரியாண்டுள்
நம்மைமகிழ் வித்தனள் நயந்தெழுவ மென்றூர்.

(வேறு)

(86) ஒருதலி. குருதியு முகுத்தல் செய்கலா
திருநிதி யுரியையிங் கினிதி னெய்தினாள்
மரதனி னினிவளர் வலிமை காட்டிட
விரைகுவ மென்மை விழைந்த றைந்தனர்.

82. நிதி மந்திரி ஜே. ஆர். ஜயவர்தன வேண்டுகோவின்படி பெருந்தொகையானார் குழுமனா.
83, 84. மரதனேட்டம் ஏன் என்பதற்கு நிதி மந்திரி விளக்கம்.
85. விடுதலை பெற்று ஓராண்டு மிகிழ்ச்சியைக் கண்டேர் விரும்பி முன்வந்தனர்.
86. இரத்தம் சிந்தாது உரிமை பெற்றுவிட்டதால், மரதனேட்டத்திலேயாவது வலிமை காட்டுவோமென முன்வந்தனர்.
-
82. அறைகூவன்-ஒருவர யோருவர் ஓட்டப் போருக்கழைத்தல்; பஸ்வம்-கடல்; மெளவல்-மல்வல்-மல்லிகை; மதகளிறு-மதம்பொருந்திய ஆண யானை; மழபிடி-இளைமை மாருத பெண் யானைகள்; கனுந்று-நெருக்கி; மான-ஒப்பு; அமைச்சர் உவப்ப எனக் கூட்டுசே.
- 83 ம் 84 ம் செய்யுக்களில், மேற்கொட்ட குறிக்குள்ள வை, நிதி மந்திரியார் கூற்றுக்களைத் தொகுத்துக் கூறியன. மற்று-அசை; தெரிகொன-தெரிகென; இறைவரான்று-இன்று.
85. தளை-விலங்கு; நூறி-அழித்து; ஒருத்த-ஆட்பற்றவள்.
86. உகுத்தல்-இந்தல்; செய்கலாது-செய்யாமல்; இருந்தியுரிமை-பெரிய செல்வமாகிய சுதந்திரம்.

(87) அறைந்தவரிருமடி யாறு நூற்றுவர்
மறத்தனர் பிணக்குகள் மாண மூர்த்தனர்
நிறைந்தனர் நம்யனை நெடிது வாழ்கெனச்
செறிந்தன ரணிசெயனத் திகைகள் தோறுமே.

(வேறு)

(88) பனிகு ஸிர்க்குநா மினைதல் கொண்டிடேம்
பகல்வெ யிற்கணே படர நொந்திடேம்
முனைம் தத்துமா புலியை யஞ்சிடேம்
முழைகி டக்குமெண் கிளையு மஞ்சிடேம்
நனைம் மழுக்குமா மலைவ மிக்கெலாம்
நலித விலலையால் வலித ஞேடுவாம்
அனைசி றக்குமா றரிய குழுவாம்
அன்பி னுலெனு முன்பு பேசினார்.

(வேறு)

(89) தகைமைமலி நான்கு முனை தமிழுமிருந் தெழுகவெனத்
தக்கோன் கூறும்
மகிமைமலி வினைப்படியே வடமுனைக்கும் கீழ்முனைக்கும்
வளம் பெற ரேங்கி
மிகுமினிய தென் முனைக்கும் குடமுனைக்கும் பெயர்தெரித்து
விரைவி என்றதி
அகமலிய வழிநிறையி னணிவகுத்தா ரவர்களர்ச்சி
யறையற் பாற்றே?

(90) பல்லெழிலும் பொலிபருத்தித் துறைப்பதியின் முந்தாநாட்
படருங் கங்குல
நல்லெழிலின் வடக்குவிழா நல்லோர்கள் பெரியோர்கள்
நாப்பன் தோண்றப்
பல்லியங்கள் ஒனித்திடச் சொற் பரப்பலெழ முடியெனவென்ற
பனந்தோ டேந்தும்
செல்விதிரு யாழ்ப்பாணம் சுருளேந்திப் பவனிவந்தாள்
திகைக்கு மாறே.

87. ஆயிரத்திருதூற்றுவர் இவ்வாறு வந்து ஓட்டத்திற்காகத் தீஸ திசை சென்றனர்.
88. எதிர்ப்படும் ஏத்தகைய தடையையும் வென்று ஒடிமுடிப்போம் எனப் பிரதிக்களே.
89. நான்கு முனைகளிலுமிருந்து ஒட்டம் நிகழ்டும் என்ற தலைவன் ஆஜையிட, அம்முனைகள் யாவற்றி மூலம் சென்று ஊக்கம் மிக நின்றனர்,
- 90, 91. பருத்தித்துறை முனையில் மரத்தெடுட்டத் தொடக்க ஆரவாரம்.
87. இருமடி யாறுதூற்றுவர்-ஆயிரத்திரு தூற்றுவர்; மானமூர்ந்தனர்-மானமூரப் பெற்றனர்; நம் முனை-நம்மனை; நிறைந்தனர் செறிந்தனர்-நிறைந்து செறிந்தனர்; அணி-படை வகுப்பு.
88. இனைதல்-வருந்தல்; படர-செல்ல; மதத்துமா-யானை; முனை-முனைகின்ற; என்கு-கரடி; முன்பு-வலியை.
89. தக்கோன் என்றது நிதி மந்திரியை; வடமுனை-பருத்தித்துறை; கீழ்முனை-மட்டக்களப்பு; தென் முனை-தேவன்துறை; மேல்முனை-காவிமுக மைதானம்; அகமலிய-உள்ளம்பூப்ப; அறையற்பாற்றே சொல்லுந்தரத்ததோ.
90. முந்தாநாள்-முன்னுளின் முன்னுள்; நாப்பன்-மத்தியில்.

(91) மணியோசை கேட்டவுடன் பனிநடுக்கந் தணைச்சிறிதும்
மலங்கொள் ளாராய்
அணியாடை பணிபூண்டவ் மழுகுரார் திரண்டுமொய்த்தார்
அதணைக் கேட்டுத்
தணியாத வேட்கைகொண்ட கிழுடர்களுந் தண்டுன்றித்
தலைப்பட்ட டம்மா
துணையேது மின்றி யெங்கள் தவ்வல்களை யோட்டுவது
துணிவே யென்றார்.

(வேறு)

(92) சீருறு செல்வன் மாணவி வெளுரு ண்
திகழை கைச்சுருளைப்
பேருற வங்கள் பெற்றவ ஞேட்டம்
பெரிது நடந்ததுவே
கூறுறு செலவது தென்றிசை போயது
கூறுகல் வாய்வதுவோ?
நேருற யானையு நெடுமூலி கண்டவர்
நெடிது விளம்புவரே.

(93) சரித்திரப் பழமை வாய்ந்த தலங்களின்
ழழியே போகி
உரைத்தபா ரானு மன்றத் துறுப்பினர்
மூவா கூட
நிரைத்தன ரோடிச் சென்றார் நினைத்ததை
முடித்தான் பின்னேன்
வரத்திரு வுடையா ளோர்பெண வாங்கினன்
சுருளை யம்மா.

(வேறு)

(94) பாலுந் தேனும் பண்ணமை விழவும்
பயிலச் சீர்பொலிவார்
சேவின் கண்ணு ராக்கிடு சோந்றுச்
செல்வ மிகச்செறியும்
கூலம் பொலிதரு மட்டு நகர்க்கட்
கூறுங் கீழ் நினையின்
சீலம்பொலிதரு விழவு தொடங்கச்
செலவு தொடங்கியதே.

92, 93. மரதஞேட்ட நிழம்ப்சி.

94. மட்டக்களப்ப முளையில் மரதஞேட்டத் தொடக்கம்.

91. தணியாத வேட்கை -அடக்க முடியாத ஆசை; தவ்வல்கள்-இளவல்கள்.

92. கூறுற செலவு-மிகக் செலவு; செலவு-செல்லுதல், ஜடப் பிரயாணம்; வாய்வதுவோ-பொருந்துவதோ, இயல்வதோ.

93. போசி-பொய்; பார-ஞுமங்றக் துறுப்பினர் மூவாவர் — V. T. Nanayakara M.P. Matale,
H. R. U. Premachandra, 2nd M.P. Kaduganawa, N.H. Keerthiratna, M.P. Kegalle
பின்னேன்-இறுதியிற் சென்றேன்; நினைத்ததை முடித்ததாவது, ஒலைச் சுருளைக் குறித்த பெண்
மணிமிடங் கொடுத்தலம்; அமமா-அலை.

94. கூலம்-தானியம்.

(95) செல்லுங் காலைக் கல்லோ யாவின்
 திட்டங் கண்டயரச்
 சொல்லுஞ் செல்லலை மாய்க்கு மருந்தே
 துரித முறக்கடவாய்
 வெல்லும் படியிம் மரதனை யாங்கள்
 விழைந்தமை நின்றிலோவே
 அல்லும் பகலு முறங்கா தெழுகென்
 றப்புற மேகினரே.

(96) தந்துணை யாமென வாழ்பவர் தமிழ்பனி
தாங்கொண் டிலரென்றேர்
நிந்துணை போயற, முந்தைய ரேமு (ம)
நிலைப்ப மெனப்புகல்வார்
சிந்துணை யாலு நினைப்பரி தாய
சிலைக்கா ஸப்பழையோர்
விந்துணை வேடர்களிருவர் தொடர்ந்து
விரைந்தன ரோடினரே.

(97) அசைவற நம்பா ராஞ்சை மன்றத்
தங்கத் தவரெனவே
நசையுற நின்று நலங்கள் தெரித்திடு
நல்லா ரொருவ ரெழா
விசையுற வோடியொர் வேல்கர மேந்தி
விளங்கு குகத்தவிசேர்ந்
திசையொடு வாழ்வரு னென்று பணிந்தல்
தீந்து வணங்கினரே.

95-98. மாதஞ்சூடு நிகழ்ச்சி கல்லோயாத் திட்டத்தினுடைக் கேட்ட இருவர் ஒடினர். கதிர்காமத்து ஹாடாக.

95. கல்லோயாத திட்டத்தைப் பார்த்து, “நம்மை அய்ந்து சோம்பகுடையராகச் செய்கின்ற வறு மேம்பை மாய்க்கின்ற மருந்தே! நீ விரைந்து தொழில் புரியக்கடவாய்! வெற்றிமிகுமாறு இம் மரதனூட்டத்தை யோடுதெற்ற யாங்கள் விரும்பியதற்குக் காரணம், நின் பயணேயன்றே? அல்லது மும் பகுதும் உறங்கமடையாது, உயர்ந்தோங்கக் கடவாய்!” என்று கூறி அப்பால் ஓடினர், செல்லல்-வறுவை; விளைவு-பயன்.

96. தமிழ்நாடு மென்று வாழும் பேரதை (இல்லக்கைத் தாய்க்குச் செய்யும் மரத்னோட்டப், பணியை அறியலாய்த்தார் கொண்டனில்லையே யென்னும் நின்தை நிங்குமாறு. மிகப் பழைய ரோமானியாவும் எம்மைப் பொருப்புத்தி இம்மரத னோட்டத்திற் பங்கு பற்றச் செய்த இச்செயினால் இல்லக்கையில் நின்று நிலைப்பேம் எனக் கூறி வேப்பிருவர் ஓடினர். சிலைக்காலப் பழையோராகிய வேடர் என்க, சிலைக்காலம்-கற்காலம், தனியே வில்லை யேந்திப் பிழைத்த காலம் என இரு பொருள்களு.

97. ඉඩය යාරාතුමණ්නත් තුරුප්පිනෝවර්, J. A. Rambukpotta M. P., Haputale.

(வேறு)

(98) இங்கணம் பலப்பல ரியை வோடினர்
அங்கவர் தமுட்கொளும் பணையு மாடவன்
மங்கலம் பொலிதர வயங்கி ஞோரு
மங்கையின் கரஞ்சுருள் வழங்கி ஞனரோ.

(வேறு)

(99) திருமால் முதலீய தெய்வ மெலாமத்
தெய்வத் திருநாட்டைத்
தீய தெனக்கொடு லீய விடுத்தொளி
திகழ மிகுத்துறவே
பெருமா மகிழ்வொடு மன்னவ ஞோருவன்
பேணி யெழுப்பியதோர்
பீடார் கோயில் குலாவு தெவன்துறை
பெரிதென நின்றடைவே
மருவார் விழவிடை யெழுவார் மரதனின்
மலிவோ புகலரிதே
வளர்கா வறுக்கரை வழியே வனிதையர்
வலனு டவரிளையோர்
புரிவார் தரநனி புகழ்வார் விடையோடு
பொலிவார் விரைவுறுவார்
புகுவா ரிறுதியில் வருவா னிடுசுருள்
பொணைநேர் கனிகொண்டாள்.

(வேறு)

(100) மேலைமுனைக் குரியதென நீலநிறக் கடலருகே
விரித்த பச்சைக்
காலிமுக புலவெளியிற் பலர்வாழ்த்த நகராண்மைக்
கழக மேயர்
ஒலைவளச் சுருளிய மாண்வக ஞோருவன்னைத்
யுவந்து வாங்கிக்
கோலமுறப் புணைதுக்க மோடிமக ளோருத்தியிடக்
கொடுத்தான் மன்னே.

99. தேவன்துறை முனையிலிருந்து மரதனேட்ட நிகழ்ச்சி.

100. காலிமுகப் புலவெளியிலிருந்து மரதனேட்ட நிகழ்ச்சி.

98. வீய-வறுமையடைய; எனக் கொடு-எனக் கொண்டு; ஒனித்திகழ-புகழ் வினங்குமாறு; மிகுத்துற-
பெருகியடையும்படி; எழுப்பியதோர்-கட்டியதொகு; பீடார்-பெருமை பொருந்திய; பெரியதென-
சிறந்ததென; அடைவே-முறையே; அடைவே யெழுவார் எனக். மரு+ஆர்=மருவார், அழகு
பொருந்திய; மரதனின் மலிவு-மரதனேட்டத்தாலுள்ளடான் மகிழ்ச்சி; வளன் - வள்ளமை;
புரிவு+ஆர்தா=விருப்பம் நிறைய; பொலிந்து விரைவுற்றுப் புகுவார் எனக். பொணை-
பொன்னை; கனி-கன்னி.

100. நகராண்மைக் கழகம்—Municipality; கோலம்—அழகு.

(101) நான்குதிசை யினுமிருந்து நால்வர்திரு வீரர்தரு
 நல்ல வோலை
 நான்குமொழி யினுங்கருந்து நலியாம லொன்றுக
 நங்கை நல்லார்
 நான்குகிளி மொழிவதென நால்வர்படித் திலங்கைமக்கள்
 நயக்குந் தந்தை
 கோண்புகழின் பிரதமர்கைக் கொடுத்திடவாழ்த்
 தெடுத்திரட்ட கூட்ட மெல்லாம்.

(வேறு)

(102) மேற்றிசை யாள ராட்சி மிகுத்துநின்
 றிட்ட வாண்டு
 நாற்றுமுப் பத்து மூன்றும் நோய்செய்த
 நுலுக்கங் காட்ட
 நாற்றுமுப் பத்து மூன்று நுண்மதிப்
 புருவைத் தூது
 நாற்றிசை வாளிற் போக்கி நயனங்க
 விமையா ரானூர்.

(103) படையெ முந்தன கொடியெ முந்தன
 பரவ மங்கல விசையெ முந்தது
 குடையெ முந்தன நடநி நெந்தன
 கோதை மாதர்கள் குலமெ முந்தது
 இடையி லெள்ளிட விடமி லென்றிட
 வெங்க னுந்தலை யேதெ ரிந்தன
 அடைச தந்திர விழவ யர்ந்தமை
 அன்று போலினி யென்று கூடுமே.

(வேறு)

(104) அங்கிலரின் பிரதிநிதி யமைவுபெறு மளவுமெங்க
 ணனியார் நாட்டிடற்
 பங்கமற விருந்தாட்சிப் பயன்கொழிக்கச் செய்திடுதல்
 பண்பா மென்ன

101. நான்கு ஒலை நான்கு நங்கையர் படித்துப் பிரதமர் கைக் கொடுக்க, மக்கள் வாழ்த்தினர்.
 102. 133 ஆண்டு அடிமை வாழ்வைக் குறிக்க 133 புறுக்கள் பறக்கவிட்டனர்.
 103. சதந்திர விழாக் கொண்டாட்டம்.
 104. சதந்திரச் சதுக்க மேடையில் வீற்றிருந்த பெரியோர்.
-
101. நான்கு மொழி-தமிழ், சிங்களம், ஆங்கிலம், அறபு; தந்தையாகிய கோன் என்க; புகழின்-புகழே கேட்யது.
 102. நுலுக்கம்—நுலன்மை.
 103. குலம்—கூட்டம்; அயர்தல்—கொண்டாடுதல்.
 104. பயன் கொழித்தல்-செலவங் கொழித்தல்; பால்-பக்கம்; சதுக்கம்-நாற்சந்தி, (Torrington Square).

இங்குதலை நிலையினரா மெனவிருக்கும் பெரியாரும்
எங்கள் நாட்டின்
சங்கைமலி தருந்தி யரசரும்பால் வீற்றிருந்தார்
சதுக்க மேடை.

(105) அம்மேடை மிசைதடுவே யமர்ந்திருந்த பிரதமன
ரண்பு பூப்ப
நம்மோயின் புதல்வர்சிலர் பூதுதிரை கொண்டுபொருள்
நயக்கும் வண்ணம்
அம்மேய பாலிசைதா மறைஞாயி றணிதிங்கள்
அசோக னழி
தம்மோடு புனைபேழை தனில்வாங்கிச் சுருள்ளடத்தார்
தழைக்க வெண்டே.

(106) அப்பேழை யினைத்தாமன் றமைக்கின்ற
அடிப்படைக்கோ ரணியே யாக
வைப்பாரா யதன்மேலே மாண்பு மலி
கல்லையிட்டார் வாழி யீழும்
ஓப்பேது மியம்பரிய கொனும்புநகர்
நெளிந்திடுமா றுற்றே ராங்கு
வைப்பாகி நமைவளர்க்கும் வளநாடு
சிறக்கவென வழுத்தி னுரே.

(வேறு)

(107) ஐந்து கோடி யாண்டி லங்கை
யன்னை வாழ்ந்த செய்தியாம்
அறிகி லாத யர்ந்து சோர்த
லாகு மோவி ஓம்புவீர
எந்த நாடு மெங்கள் தாயி
னேற்ற மென்ற மாற்றமே
எய்தி டாது யாவு நாமி
யற்றி வெற்றி யெய்துவோம்

105. அத்திவாரத்திற்கு இடப்பட்ட பொருள்கள் பேழையில்.

106. அத்திவாரமிட்டு வாழ்ந்ததல்.

107, 108. இலங்கைத்தாய் வாழ்ந்து.

105. மோய்-தாய்; அம்-அழகு; மேய-மேலிய; பாலிகை-முலைத்தட்டம்; னுழி-சக்கரம்.

106. அடிப்படை-அத்திவாரம்; வைப்பு-பொருளைப் பாதுகாத்து வைக்குமிடம்.

107. ஐந்து கோடி யாண்டென்றது, சம்மெனுளி மலையின் வயதை வழிமொழிந்து கூறியது.

கொந்து லாவு கோதை மாதர்
 குஞ்ச ரஞ்சொ லாடவர்
 கூறு கன்னி மார்கு லாவி
 நீடு காளை யாரேலாம்
 சிந்தை யொன்ற வந்து சேர்மின்
 சிறுமை போக்க நிறைகுவோம்
 தெய்வ நாடி தென்ன நன்மை
 செய்தி ருந்து வாழுவோம்.

(108) பலதொ மூற்பெருக்கி நங்கள்
 பயன விக்கு நாட்டையாம்
 பாழி வேவி டாது செவ்வ
 வாழ்விலே புகுத்துவோம்
 கலையி விற்சி றக்கு மாறு
 கவினு றப்பு துக்குவோம்
 கற்ற வாறு செயலில் நின்று
 காட்டி யுண்மை நாட்டுவோம்
 மலையி ணைக்க ரைப்ப தேனு
 மறுக வின்றி முயலு வோம்
 வளர்வ தற்கி டுக்க ணேரின்
 வலிதெ திர்ந்து கணை வோம்
 தலையிழைக் கொடுத்து மெங்கள்
 தாய்சி றக்க விழைகு வோம்
 தாழ்வி லேய மிழ்ந்தி டாது
 தலைநி மிர்ந்து சூழ்வமே.

-
107. கொந்து-பூங்கொந்து; குஞ்சரஞ் கொலாடவர்-யாளை யென்று கொல்லத்தகும் சூடவரி; காளையார்-வாவிபர்; தெய்வ நாடு-இந்திரவுனரு.
108. மறுகல்-கழலல்; மறுகலின்றி என்பது ஈண்டு அசுவின்றி (உதுதியுடன்) என்னும் பொருட்டு.

— முற்றிற்று —

புலவரின் வாழ்க்கை நிழல்சிகள்



13-9-1896 வட்டுக்கோட்டையூரில் புலவர் பிறப்பு.

முருகபக்தரும் திண்ணைப்பள்ளிக்கூட ஆசிரியரும் சைவ ஆசாரசிலரும் ஆகிய முருகுப்பிள்ளைக்கும் தங்கம்மையாருக்கும் ஏழாவது திருமகவாகப் பிறந்தார்.

1901. ஆரம்பக் கல்வி: வட்டுக்கோட்டையூர்.

உயர்தரக் கல்வி: தெல்லிப்பளையூர்.

இளமையில் கவிகள் புனைவதிலும், நாடகங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடிப்பதிலும் சிறந்து விளங்கினார். பள்ளிக்கூடத்திற்கு ஒழுங்காகச் செல்வதில் நாட்டமில்லை, எனிலும் வகுப்பில் முதல்வராக இருந்து வந்தார்.

1907. தந்தையார் மரணம்.

சகோதரர் நாகலிங்க உபாத்தியாயர் பராமரிப்பில் படித்து வந்தார். செய்யுள்கள் பல புனைந்தார்.

1914. போதனாமுறைப் பயிற்சி: தெல்லிப்பளை,

நாலடியார், திருக்குறள். பிரபந்தங்கள், நன்னூல், சின்னூல் முதலியவற்றுடன் ஆங்கில மொழியையும் கற்றனர்.

1915. பயிற்றப்பட்ட தமிழாசிரியராய் வெளிவரல்.

பண்டத்திரிப்புத் தமிழ்ப் பாடசாலை, மண்ணைத்தீவு தமிழ்ப் பாடசாலை, ஆணைக்கோட்டைத் தமிழ்ப் பாடசாலை ஆகியவற்றில் ஆசிரியராய்க் கடமை புரிதல்.

1918. கொழும்பு கல்லூரியில் ஆசிரியரை அமர்தல்; ஆங்கில அறிவை மென்மேலும் வளர்த்தல்.

MICROFILMED

POSITIVE

Digitized by Noolaham Foundation
noolaham.org/aavanaham.org

Keel No. 1/1065

1924. சுன்னை குமாரசாமிப் புலவர் மாணவரும், கொழும்பு அரசினர் பயிற்சிக் கல்லூரித் தமிழ் விரிவுரையாளரும் ஆகிய தென்கோவை பண்டிதர் திரு. ச. கந்தையாப்பிள்ளை அவர்கள்பால் தொல்காப்பியம் முதலாம் இலக்கண நூல்களையும் சங்க இலக்கியங்களையும் பாடங்கேட்டல்.
1924. ஊர்காவற்றுறை, வைத்தியர் கனகசபை அவர்களின் புதல்வியார் தங்கரத்தினம்மையாரை மணஞ்ச செய்தல்.
1925. தாயார் மரணம்.
1925. சிவங்கருணைய பாண்டியனார், குலசேகரப்பட்டினம் ப. இராமநாதபிள்ளை முதலிய தமிழறிஞர்களுடன் தொடர்புகொள்ளுதல்.
தமிழகத்துப் பேரறிஞர் மணி திருநாவுக்கரசு முதலியாருடன் பேரன்பு பூனுதல்.
இலக்கிய இலக்கண ஆராய்ச்சி:
பத்திரிகைகளுக்கு இலக்கிய இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகளும் எழுத முற்பட்டார்.
கொழும்பு மாநகரில் தமிழ்த் தொண்டு மலர் தல்.
பாடசாலைச் சிறுவர்களுக்காய் நூற்றெடுத்திகளை வெளியிட ஆரம்பித்தல்.
சஹிராக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகப் பதவியில் உயர்தல்.
சைவப் பிரசங்கங்களும், தமிழ்ப் பண்டிதராகப் போடகன் தோறும் புரிதல்.
நூலாசிரியர்கள் பலருக்கும் நூல் வெளியிடுவதில் உதவிபுரிதல்.
யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்கம் முதலியவற்றில் பரீட்சகராய் அமர்தல்.
இலங்கை வித்தியாபகுதிப் பாடநூற் சபையில் அங்கத்தவராகத் தொண்டாற்றுதல்.
வெள்ளவத்தை நாடக சபையில் சிறந்த நடிகராகத் தொண்டாற்றுதல்.
சவாமி விபுலானந்தரிடம் அன்பு பூனுதல்.
இலங்கை வானேலியில் விரிவுரைகள் இயற்றுதல்.
1935. பள்ளிக்கூட நூல்கள் வெளியிடு.

1936. தென்னிந்திய புனிதத் தலங்களுக்கு யாத்திரை. தென்னிந்திய மேடைகளில் சொற்பொழிவுகள் ஆற்றுதல். கைவ ஆதீனங்களுடன் தொடர்பு கொள்ளுதல்.
- தென்னிந்தியப் பேரறிஞர்களுடன் நண்பு கொள்ளுதல்.
1940. புலமைத்திறனை வியக்து தென்னிந்திய திருநெல்வேலித் தமிழ்ச் சங்கத்தார் முது தமிழ்ப் புலவர் என்னும் வரிசை வழங்குதல்.
- புலவரின் பாவன்மையையும் நாவன்மையையும் போற்றுமுகத்தால் கொழும்பு, வட்டுக்கோட்டை, ஊர் காவற்றுறை, காரைநகர் முதலிய நகரங்களில் பாராட்டு விழாக்கள் நடைபெறுதல்.
1945. ஆசிரியப் பதவியில் இருக்கு ஒய்வு பெறல்:
1946. இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராய் அமர்தல்.
1950. மணித்தாய் நாடும் மரதனேட்டமும் எனும் நூல் புனைதல். மரதன் ஓட்டக் கவிதைப் போட்டியில் முதற் பரிசு பெறுதல். கொழும்பு சுற்றிராக் கல்லூரித் தமிழ்ச் சங்கத்தார் மரதன் கவிதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றமை குறித்துப் பொன்றுடைப் போர்த்திப் பாராட்டுதல்.
- குடும்பம்: புலவருக்கு ஆண்பிளைகள் நால்வரும் பெண்பிளைகள் நால்வரும் ஆக மக்கள் எண்மர்உளர்.
1951. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் விழாவில் இறுதிச் சொற்பொழிவு.

8-5-1951 ல் இறைவனாடி புகுதல்.

MICROFILMED	
Positive	
Negative	1
Reel No.	1/1065
Date;	8/11/91



*
318380



மணிக்தாய் நாடும் மறைன் ஓட்டுமும்

ஸுதீயவர்

சுதாதமிழ் புக்கர்
மு.நல்லதம்பி



Digitized by Noolaham Foundation
noolaham.org | aavanaham.org